

www.shaivism.org

திருச்சிற்றம்பலம்

1: அசபை

884:

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே

885:

ஓரெழுத் தாலே உலகெங்குந் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய்
மு வெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே

886:

தேவ ருறைகின்ற சிற்றம் பலம் என்றுந்
தேவ ருறைகின்ற சிதம்பரம் என்றுந்
தேவர் உறைகின்ற திருஅம் பலமென்றுந்
தேவர் உறைகின்ற தென்பொது வாமே

887:

ஆமேபொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத் தனவரத தாண்டவம்
ஆமே பிரளய மாகும் அத் தாண்டவம்
ஆமேசங் காரத் தருந்தாண் டவங்களே

888:

தாண்டவ மான (1)தனியெழுத் தோரெழுத்
தாண்டவ மான தனுக்கிர கத்தொழில்
தாண்டவக் கூத்துத் தனிநின்ற தற்பரந்
தாண்டவக் கூத்துத் தமனியந் தானே
(1) தனியோரெழுத் தோரைந்து

889:

தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்குந்
தானே அகார உகாரம தாய்நிற்குந்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலந் தானே

890:

தராதல முலைக்குத் தற்பர மாபரன்
தராதலம் வெப்பு (1)நமசி வாய்வாந்
தராதலஞ் சொல்லிற் றான்வா சியவாகுந்
தராதல யோகந் தயாவாசி யாமே
(1) நமவா சியவாந்

891:

ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா விடம் என்ப
ஆமே திருக்கூத் தடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்த மாமே

892:

ஆனந்த முன்றும் அறிவிரண் டொன்றாகும்
ஆனந்தஞ் சிவாய அறிவார் பலில்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்கட்கு
ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே

893:

படுவ திரண்டும் பலகலை வல்லார்
படுவ தோங்காரம் பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே

894:

வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்டுறை புன்னையும்
வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள்
வாறே பொதுவாகு மன்றின் அமலமே

895:

அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்
அமலந் திரோதாயி யாகுமா னந்தமாம்
அமலஞ் சொல் ஆணவ மாயை காமியம்
அமலந் திருக்கூத்தங் காமிடந் தானே

896:

தானே தனக்குத் தலைவனு மாய்நிற்குந்
தானே தனக்குத் (1)தன்மலை மாய்நிற்குந்
தானே தனக்குத் தன்மய மாய்நிற்குந்
தானே தனக்குத் தலைவனு மாமே
(1) தன்மலை

897:

தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே

898:

இணையார் திருவடி எட்டெழுத் தாகும்

இணையார் கழலிணை யீரைஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே

899:

ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழா யிரத்தும் எழுகோடி தானாகி
(1) ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்
ஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே
(1) ஏழா யிரத்துயர்

900:

இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
இருக்கின்ற மந்திரம் எத்திரம் இல்லை
இருக்கின்ற மந்திரஞ் சிவந்திரு மேனி
இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணந் தானே

901:

தானே தனக்குத் தகுநட்டந் தானாகுந்
தானே அகார உகாரம தாய்நிற்குந்
தானே (1) ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனிநடந் தானே
(1) ஹ்ரீங்காரத்தத் துவமாய் நிற்கும்

902:

நடமிரண் டொன்றே நளிம தாகும்

நடமிரண் டொன்றே நமன்செய்யுங் கூத்து
நடமிரண் டொன்றே நகைசெயா மந்திரம்
நடஞ்சிவ லிங்கம் நலஞ்செம்பு பொன்னே

903:

செம்புபொன் னாகுஞ் சிவாய நமவென்னிற்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்
செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச்
செம்பொன் னான திருவம் பலமே

904:

திருவம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்
திருவம் பலமாக ஈராறு கீறித்
திருவம் பலமாக இருபத்தைஞ் சாக்கித்
திருவம் பலமாகச் செபிக்கின்ற வாறே

905:

வாறே சிவாய (1) நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணாலாம்
வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே
(1) நமமசி வாயந

906:

பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் (1) பொறிகிஞ்சு கத்தாகும்

பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிற்
பொன்னாகும் வல்லோர்க் குடம்புபொற் பாதமே
(1) போகிக்குஞ் சித்தர்க்கும்

907:

பொற்பாதங் காணலாம் புத்திரர் உண்டாகும்
பொற்பாதத் தாணையே செம்புபொன் னாயிடும்
பொற்பாதங் காணத் திருமேனி யாயிடும்
பொற்பாத நந்நடஞ் சிந்தனை சொல்லுமே

908:

சொல்லு மொருகூட்டிற் புக்குச் சகிக்கலாம்
நல்ல மடவார் நயந்துட னேவருஞ்
சொல்லினும் பாசச் சுடர்பாம்பு நீங்கிடுஞ்
சொல்லும் திருக்கூத்தின் (1) சூக்குமந் தானே
(1) சூக்கமம் (இவ்வாறே எல்லா இடங்களிலும் கொள்க)

909:

சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலுமேற்
சூக்கும மான வழியிடைக் காணலாஞ்
சூக்கும மான வினையைக் கெடுக்கலாஞ்
சூக்கும மான சிவனதா னந்தமே

910:

ஆனந்தம் (1) ஆனந்தம் ஒன்றென் றறைந்திட
ஆனந்தம் (2) ஆனந்தம் ஆஈஊஏஓமென் றைந்திடம்

ஆனந்தம் ஆனந்தம் அஞ்சம தாயிடும்
ஆனந்தம் (3)ஆனந்தம் அம்ஹர்ம்அம் சூம்ஆம்ஆகுமே
(1) ஒன்றென் றறைந்திடம் ஆனந்தம்
(2) ஆஈஊஏஒஎன் றைந்திடம்
(3) ஆம்ஹர்ம்ஆம்சூம்ஆகுமே

911:

மேனி யிரண்டும் விலங்காமல் மேல்கொள்ள
மேனி (1)யிரண்டு மிகார விகாரியா
மேனி யிரண்டும் ஊஆஈஏஒஎன்னும்
மேனி யிரண்டும் ஈஒஊஆஏ கூத்தாமே
(1) யிரண்டு மிக்கார் விகாரியா

912:

கூத்தே சிவாய நமமசி வாயிடுங்
கூத்தே ஈஊஆஏஒம்சிவாயநம வாயிடுங்
கூத்தே ஈஊஆஏஒம்சிவயநம வாயிடுங்
கூத்தே இஊஆஏஒம் நமசிவாய கோளொன்று மாறே

913:

ஒன்றிரண் டாவோ ரொன்று முடனாட
ஒன்றினின் முன்றாட ஒரேமும் ஒத்தாட
(1)ஒன்றினால் ஆடவோர் ஒன்பதும் உடனாட
மன்றினில் ஆடினான் மாணிக்கக் கூத்தே
(1) ஒன்றினில் நாலாட ஒன்பது மாட

2: திருவம்பலச் சக்கரம்

914:

இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை
இருந்த இரேகைமேல் ஈரா நிருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்
நிருந்த மனையொன்றில் எய்துவன் றானே

915:

தானொன்றி வாழிடந் தன்னெழுத் தேயாகுந்
தானொன்று (1)மன்னான்குந் தன்பே ரெழுத்தாகுந்
தானொன்று நாற்கோணந் தன்னைந் தெழுத்தாகுந்
தானொன்றி லேயொன்று மவ்வரன் தானே
(1) மைஞ்சூன்குந்

916:

அரகர என்ன அரியதொன் நில்லை
அரகர என்ன அநிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே

917:

எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்

எட்டினில் ஒன்றும் இருமுன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஒங்கிடப்
பட்டது மந்திரம் பான்மொழி பாலே

918:

மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவல் லாருயிர் காக்கவல் லாரே

919:

ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தவித் தூலம்(1)போய்
ஆலய மாக (2)வறிகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்திருந் தானே
(1) பேர்
(1) போம்
(2) வருகின்ற

920:

இருந்த இவ் வட்டம் இருமுன்றி ரேகை
இருந்த வதனுள் இரேகை யைந்தாக
இருந்த அறைகள் இருபத்தைஞ் சாக
இருந்த அறையொன்றில் எய்து மகாரமே

921:

மகார நடுவே வளைத்திடுஞ் சத்தியை
ஓகாரம் வளைந்திட் டும்பிளந் தேற் றி
அகாரந் தலையாய் இருகண் சிகாரமாய்
நகார வகாரநற் காலது நாடுமே

922:

நாடும் பிரணவ நடுவிரு பக்கமும்
ஆடு (1)மவர்வாய் அமர்ந் தங்கு நின்றது
நாடு நடுவுண் முகநம சிவாய
வாடுஞ் சிவாயநம புறவட்டத் தாயதே
(1) மலர்வாய்

923:

ஆயுஞ் சிவாய நமமசி வாயந
வாயு நமசிவா யயநம சிவாயந
வாயுமே வாய நமசியெனு மந்திர
மாயுஞ் சிகாரந் தொட்டந்தத் தடைவிலே

924:

அடைவினில் ஐம்பதும் ஐயைந் தறையின்
அடையும் அறையொன்றுக் கீரெழுத் தாக்கி
அடையு மகாரத்தில் அந்தமாம் சூர்வவும்
அடைவின் எழுத்தைம்பத்தொன்றும் அமர்ந்ததே

925:

அமர்ந்த அரகர வாம்புற வட்டம்

அமர்ந்த அரிகரி யாமத னுள்வட்டம்
அமர்ந்த அசபை யாம் அத னுள்வட்டம்
அமர்ந்த இ ரேகையும் ஆகின்ற சூலமே

926:

சூலத் தலையினில் தோற் றிடுஞ் சத்தியுஞ்
சூலத் (1)தலையினிற் சூழும் ஓங் காரத்தால்
சூலத் திடைவெளி தோற் றிடும் அஞ்செழுத்
தாலப் பதிக்கும் அடைவது வாமே
(1) தடியினிற்

927:

அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகாரம் ஓகார (1)மதஞ்சாம்
அதுவாகுஞ் சக்கர வட்டமேல் வட்டம்
பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே
(1) மதைந்தாம்

928

பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது
சோர்வுற்ற சக்கர வட்டத்துட் சந்தியின்
தேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே

929

இயலுமிம் மந்திரம் எய்தும் வழியின்

செயலும் அறியத் தெளிவிக்கு நாதன்
புயலும் புனலும் பொருந்தங்கி மண்விண்
முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே

930

ஆறெட் டெழுத்தின்மே லாறும் பதினாலும்
(1) ஏறிட் டதன்மேலே விந்துவும் நாதமுஞ்
சீறிட்டு நின்று சிவாய நமவென்னக்
கூறிட்டு மும்மலங் கூப்பிட்டுப் போமே
(1) ஏறெட்டதின் மேலே

931

அண்ணல் இருப்ப தவளக் கரத்துளே
பெண்ணினல் லாளும் பிரானக் கரத்துளே
எண்ணி இருவர் இசைந்தங் கிருந்திடப்
புண்ணிய வாளர் பொருளறி வார்களே

932

அவ்விட்டு வைத்தங் கரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந் தாமே

933

அவ்வுண்டு சவ்வுண் டனைத்துமங் குள்ளது

கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாரில்லை
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச்
சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே

934

அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
அஞ்செழுத் தாகிய வக்கர சக்கரம்
அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே

935

கூத்தனைக் காணுங் குறிபல பேசிடிற்
கூத்த னெழுத்தின் முதலெழுத் தோதினார்
கூத்தனொ டொன்றிய கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனைக் காணுங் குறியது வாமே

936

அத்திசைக் குள்நின்ற அனலை எழுப்பியே
அத்திசைக் குள்நின்ற (1)நவ்வேழுத் தோதினால்
அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை
அத்திசைக் குள்ளுற வாக்கினன் தானே
() தவ்வேழுத்

937

தானே யளித்திடுந் தையலை நோக்கினால்
தானே யளித்திட்டு மேலுற வைத்திடுந்

தானே யளித்த மகாரத்தை ஒதிடத்
தானே யளித்ததோர் கல்லொளி யாகுமே

938

கல்லொளி யேயென நின்ற வடதுசை
கல்லொளி யேயென நின்றனன் இந்திரன்
கல்லொளி யேயென நின்ற சிகாரத்தைக்
கல்லொளி யேயெனக் (1)காட்டினின் றானே
(1) காட்டினன் தானே

939

தானே யெழுகுணந் தண்சுட ராய்நிற்குந்
தானே யெழுகுணம் வேதமு மாய்நிற்குந்
தானே யெழுகுண மாவதும் ஒதிடில்
தானே யெழுந்த மறையவ னாமே

940

மறையவ னாக மதித்த பிறவி
மறையவ னாக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத் துண்ணிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத் (1)தாமது வாகுமே
(1) தாமவர் தாமே

941

ஆகின்ற பாதமு மன்னவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்

ஆகின்ற சீயிரு தோள் வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற வச்சுட ரவ்வியல் பாமே

942

அவ்வியல் பாய இருமுன் றெழுத்தையுஞ்
செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடிற்
பவ்வியல் பாகப் பரந்துநின் றானே

943

பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரஞ் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஒமென் றெழுப்பே

944

ஒமென் றெழுப்பித்தன் உத்தம நந்தியை
நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென் றெழுப்பியவ் வாறறி வார்கள்
மாமன்று கண்டு மகிழ்ந்திருந்தாரே

945

ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத் தோரெழுத் துள்நிற்கப்
பாகொன்றி நிற்கும் பராபரன் தானே

946

பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப்
பரமாய நவசிம பார்க்கில் மவயநசி
பரமாய சியநம வாம்பரத் தோதிற்
பரமாய வாசி மயநமாய் நின்றே

947

நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே

948

நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியுங்
குன்றிடை நின்றிடுங் கொள்கைய னாமே

949

கொண்ட இச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்ட இச் சக்கரத் துள்ளே குறியைந்து
கொண்ட இச் சக்கரங் கூத்தன் எழுத்தைந்துங்
கொண்ட இச் சக்கரத் துள்நின்ற கூத்தே

950

வெளியி லிரேகை யிரேகையி லத்தலை
சுளியில் உகாரமாஞ் சுற் றிய வன்னி
நெளிதரு கால்கொம்பு நேர்விந்து நாதந்
தெளியும் பிரகாரஞ் சிவமந் திரமே

951

அகார வுகார சிகார நடுவாய்
வகாரமோ டாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன்சிந்தை செய்ய
ஓகார முதல்வன் உவந்துநின் றானே

952

அற்ற விடத்தே அகாரம தாவது
உற்ற விடத்தே யறுபொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்த பொன்போலுங் குளிகையே

953

அவ்வென்ற போதினிலுவ்வெழுத் தாலித்தால்
உவ்வென்ற முத்தி யருகிக் கலந்திடும்
மவ்வென்றென் னுள்ளே வழிபட்ட நந்தியை
எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே

954

நீரில் எழுத்திவ் வலக ரறிவது
வானில் எழுத்தொன்று கண்டறி வாரில்லை

யாரிவ் வெழுத்தை அறிவா ரவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே

955

காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பது மாவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
முலம் நடுவுற முத்திதந் தானே

956

நாவியின் கீழ்து நல்ல எழுத்தொன்று
பாவிக ளத்தின் பயனறி வாரில்லை
ஒவிய ராலும் அறியவொண் ணாதது
தேவியுந் தானுந் திகழ்ந்திருந் தானே

957

அவ்வொடு (1)சவ்வென்ற தரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே
(1) சவ்வென்றரனுற்ற

958

மந்திரம் ஒன்றுள் (1)மலரால் உதிப்பது
உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்குஞ்

சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர்

(2) அந்தி தொழுதுபோ யார்த்தகன் றார்களே

(1) மலரான்

(2) நந்தி

959

சேவிக்கு மந்திரஞ் செல்லுந் திசைபெற

ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன

பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடல்

ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே

960

அருவினில் அம்பரம் அங்கெழு நாதம்

பெருக துடியிடை பேணிய விந்து

மருவி யகார சிகார நடுவாய்

உருவிட (1) லுறு முறுமந் திரமே

(1) லாறு முலமந்திரமே

961

விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச்

சந்திர னோடே தலைப்படு மாயிடில்

அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்

அங்குதி மந்திரம் ஆகுதி யாமே

962

ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்

ஆறெழுத் தொன்றாக ஒதி உணரார்கள்
வேறெழுத் தின்றி விளம்பவல் லார்கட்கு
ஒரெழுத் தாலே உயிர்பெற லாமே

963

ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை முவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு முன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே

964

விந்துவி லுஞ்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் (1)தலைவி பதினாறு கலையதாய்க்
கந்தர வாகரங் காலுடம் பாயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே
(1) தலையிற்

965

ஐம்ப தெழுத்தே அனைத்தும்வே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்
ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே

966

அஞ்செழுத் தலைந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தாற்பல யோனி படைத்தனன்

அஞ்செழுத் தாலிவ் வகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே

967

வீழ்ந்தெழு லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே

968

உண்ணு மருந்தும் உலப்பிலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்
விண்ணின் றமரர் விரும்பி அடிதொழ
எண்ணின் றெழுத்தஞ்சு மாகிநின் றானே

969

ஐந்தின் பெருமையே அகலிட மாவதும்
ஐந்தின் பெருமையே ஆலய மாவதும்
ஐந்தின் பெருமையே யறவோன் வழக்கமும்
ஐந்தின் வகை செயப் பாலனு மாமே

970

வேரெழுத் தாய்விண்ணாய் அப்புறமாய் நிற்கும்
நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குளன்
சீரெழுத் தாய் அங்கி யாயுயி ராமெழுத்
தோரெழுத் தீசனும் ஒண்சுட ராமே

971

நாலாம் எழுத்தோசை (1)ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு
நாலாம் எழுத்தது நந்நெறி தானே
(1) ஞாலமுழுவதும்

972

இயைந்தனள் ஏந்திழை என்னுள் மேவி
நயந்தன ளங்கே நமசிவ என்னும்
பயந்தனை யோரும் பதமது பற்றும்
பெயர்ந்தனன் மற்றும் பிதற்றறுத் தேனே

973

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினை
ஓமத்தி லேயுதம் பண்ணும் ஒருத்திதன்
நாம நமசிவ என்றிருப் பாருக்கு
(1)நேமத் தலைவி (2)நிலவி நின்றாளே
(1) நேமித்
(2) நின்றானே

974

பட்ட பரிசே பரமஞ் செழுத்ததின்
இட்ட மறிந்திட் டிரவு பகல்வர
நட்டம தாடு நடுவே நிலயங்கொண்

ட்டதே சப்பொரு ளாகிநின் றாளே

975

அகாரம் உயிரே உகாரம் பரமே
மகார மலமாய் (1)வருமுப் பதத்திற்
சிகாரஞ் சிவமாய் வகாரம் வடிவமாய்
அகாரம் உயிரென் றறையலு மாமே
(1) வருமுப்பத்தாறிற்

976

நகார மகார சிகார நடுவாய்
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி
ஓகார முதற்கொண் டொருக்கால் உரைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே

977

அஞ்சுள வாணை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன
அஞ்சையுங் கூடத் தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி யாதி அகம்புக லாமே

978

ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகராதி மாற் றி மகராதி
நந்தியை முலத்தே நாடிப் பரையொடுஞ்
சந்தி செய் வார்க்குச் சடங்கில்லை தானே

979

மருவுஞ் (1)சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த (2)யோகமும் ஞானமு மாகுந்
தெருள் வந்த சீவனார் சென்றிவற் றாலே
அருள்தங்கி யச்சிவ மாவது வீடே

(1) சிவாயவேன

(2) போகமும்

980

அஞ்சக அஞ்செழுத் துண்மை அறிந்தபின்
நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம்
வஞ்சக மில்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்ச மிதுவேன்று சாற்றுகின் றேனே

981

சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச்
சிவாயவொ டவ்வே சிவனுரு வாகுஞ்
சிவாயவொ டவ்வே தெளியவல் லார்கள்
சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே

982

சிகார வகார யகார முடனே
நகார மகார நடுவுற நாடி
ஓகார முடனே ஒருகா (1)லுரைக்க
மகார முதலவன் மதித்துநின் றானே

(1) லுரைக்கும்

983

நம் முதல் ஓரைந்தின் நாடுங் கருமங்கள்
அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம்முத லுள்ளே தெளியவல் லார்கட்குத்
தம்முத லாகுஞ் சதாசிவந் தானே

984

நவமுஞ் சிவமும் உயிர்பர மாகுந்
தவமொன் றிலாதன தத்துவ மாகுஞ்
சிவமொன்றி யாய்பவ ராதர வால் அச்
சிவமென்ப தானாம் எனுந்தெளி வற்றதே

985

கூடிய எட்டும் இரண்டுங் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து
ஆடிய ஐவரும் அங்குற வாவர்கள்
(1)தேடி அதனைத் தெளிந்தறி ய்ரே
(1) தேடிய தன்னைத்

986

எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமுன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே

987

எட்டு வரையின் மேலெட்டு வரைகீறி
இட்ட நடுவுள் இறைவன் (1)எழுத்தொன்றில்
வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டுமிட்டுச்
சிட்டஞ் செழுத்துஞ் (2)செபிசீக் கிரமே
(1) எழுத்தாறில்
(2) செவிசக்கரமே

988

தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆன இம் முவரோ டாற்றவ ராதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமுஞ்
சேனையுஞ் செய்சிவ சக்கரந் தானே

989

பட்டன மாதவ (1)மாறும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நமஎன்பர்
எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசவன் ஒன்றறி யேனே
(1) மாற்றும்

990

சிவன்முதல் முவரோ டைவர் (1)சிறந்த
அவைமுதல் ஆறிரண்டொன் றொடொன் (2)றான
அவைமுதல் விந்துவும் நாதமும் ஒங்கச்

சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே

(1) சிறந்து

(2) றாகும்

991

வித்தாஞ் செகமய மாக வரைகீறி

நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்

உத்தாரம் பன்னிரண் டாதி கலைதொகும்

பத்தாம் பிரம சடங்குபார்த் தோதிடே

992

கண்டெழுந் தேன்கம லம்மல ருள் ளிடை

கொண்டொழிந் தேன் உடன் கூடிய காலத்துப்

பண்டழி யாத பதிவழி யேசென்று

நண்பழி யாமே நமவென லாமே

993

புண்ணிய வானவர் பூமழை தூவிநின்(று)

எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்

நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தைக்

கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே

994

அறெழுத் தாவ தாறு சமயங்கள்

ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்

சாவித் திரியில் தலையெழுத் தொன்றுள

பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே

995

எட்டினில் எட்டறை யிட்டோ ரறையிலே
கட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச்
சுட்டி இவற்றைப் பிரணவஞ் சூழ்ந்திட்டு
மட்டும் உயிர்கட் குமாபதி யானுண்டே

996

நம்முதல் அவ்வொடு நாவின ராகியே
அம்முத லாகிய எட்டிடை யற் றிட்டு
உம்முத லாகவே உணர்பவர் உச்சிமேல்
உம்முத லாயவன் உற்றுநின் றானே

997

நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஒலையிற் சாதகந்
துன்று மெழுகையுள் பூசிச் சுடரிடைத்
தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே

998

கரண விறளிப் பலகை யமன்றிசை
மரணமிட் டெட்டின் மகாரவேழுத்திட்டு
வரணமி லைங்காயம் பூசி யடுப்பிடை
முரணிற் புதைத்திட மோகன மாகுமே

999

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்திற்
பாங்கு படவே பலாசப் பலகையிற்
காங்கரு மேட்டிற் கடுப்பூசி விந்துவிட்(டு)
ஓங்காமல் வைத்திடும் உச்சாட னத்துக்கே

1000

உச்சியம் போதில் ஒளிவன்னி முலையிற்
பச்சோலை யிற்பஞ்ச காயத்தைப் பாரித்து
முத்சது ரத்தின் முதுகாட்டில் (1)வைத்திட
(2)அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே
(1) வைத்திடு
(2) வைச்சபின்

1001

ஏய்ந்த வரிதார மேட்டின்மே லேபூசி
ஏய்ந்த வகாரம் உகாரம் எழுத்திட்டு
வாய்ந்ததோர் (1)வில்லம் பலகை வசியத்துக்
கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே
(1) வில்வப்பலகை

1002

எண்ணாக் கருடனை ஏட்டின் (1)உகாரமிட்(டு)
எண்ணாப் (2)பொன்னொளி எழுவெள் ளி பூசிடா
வேண்ணாவற் பலகையி லிட்டுமேற் கேநோக்கி
எண்ணா வெழுத்தொடெண்ணாயிரம் வேண்டிலே

- (1) அகாரமிட்
- (1) யகாரமிட்
- (2) பொன்னாளில்

3: அருச்சனை

1003

அம்புய நீலங் கழுநீ ரணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரந்
தும்பை வகுளஞ் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே

1004

சாங்கம தாகவே சந்தொடு சந்தனந்
தேங்கமழ் குங்குமங் கர்ப்பூரங் காரகிற்
பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத்(து)
ஆங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே

1005

அன்புட னேநின் றமுதமும் ஏற் றியே
பொன்செய் விளக்கும் புகைதீபந் திசைதொறுந்

துன்பம் அகற் றித் தொழுவோர் நினையுங்கால்

(1)இன்புட னேவந் தெய்திடும் முத்தியே

(1) இன்பமுடனேவந்

1006

எய்தி வழிப்படில் எய்தா தனவில்லை

எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமுன்

எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்

எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே

1007

நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்

மண்ணிய நைவேத் தியமனு சந்தான

நண்ணிய பஞ்சாங்க நண்ணுஞ் செபமென்னு

(1)மன்னு மனபவ னத்தொடு வைகுமே

(1) மண்ணூ வனலத் தோடிவை

(1) எண்ணும் பவனத் தோடிவை

1008

வேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோர்

வேண்டார்கள் கன்ம மதிலிச்சை யற்றபேர்

வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்

வேண்டார்கள் கன்மம் மிகுதியோ ராய்ந்தன்பே

1009

அறிவரு ஞானத் தேவரும் அறியார்

பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள்
நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்
எறிமணி யுள்ளே இருக்கலு மாமே

1010

இருளும் வெளியும்போல் இரண்டாம் இதய
மருளறி யாமையும் மன்னு மறிவு
மருளிவை (1)விட்டறி யாமை மயங்கு
மருளுஞ் சிதைத்தோ ரவர்களா மன்றே
(1) விட்டெறி

1011

தானவ னாக அவனேதா னாயிட
ஆன இரண்டில் அறிவன் சிவமாகப்
போனவ னன்பிது நாலாம் மரபுறத்
தானவ னாகுமோ (1)ராசித்த தேவரே
(1) ராதித்த

1012

ஒங்கார முந்திக்கீழ் உற் றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள்கண்டத் தாயிடும்
பாங்கார் நகாரம் பயில்நெற் றி யற் றிடும்
வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே

1013

நமவது வாசன மான பசுவே

சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமவற வாதி நாடுவ தன்றாஞ்
சிவமாகு மாமோனஞ் சேர்தல்மெய் வீடே

1014

தெளிவரு நாளிற் சிவ அமு தூறும்
ஒளிவரு நாளில் ஓரெட்டில் உகளும்
ஒளிவரும் அப்பதத் தோரிரண் டாகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே

4: நவகுண்டம்

1015

நவகுண்ட மானவை நானுரை செய்யின்
நவகுண்டத் துள்ளெழு நற் நீபந் தானும்
நவகுண்டத் துள்ளெழு நன்மைகள் எல்லாம்
நவகுண்ட மானவை நானுரைப் பேனே

1016

உரைத்திடுங் குண்டத்தின் உள்ளேமுக் காலும்

நகைத்தெழு நாற்கோண நன்மைகள் ஐந்தும்
பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே

(1) மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே

(1) மிகைத்ஹ்டிடு குண்டங்கள்

1017

மேலறிந் துள்ளே வெளிசெய்த வப்பொருள்

காலறிந் துள்ளே கருத்துற்ற செஞ்சுடர்

பாரறிந் தண்டஞ் சிறகற நின்றது

நானறிந் துள்ளே நாடிக்கொண் டேனே

1018

கொண்ட இக் குண்டத்தின் உள்ளெழு சோதியாய்

அண்டங்கள் ஈரேழு மாக்கி அழிக்கலாம்

பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்

இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே

1019

எடுத்தவக் குண்டத் திடம்பதி னாறிற்

பதித்த கலைகளும் பாலித்து நிற்குங்

கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே

கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே

1020

கூடமுக் கூடத்தின் உள்ளெழு குண்டத்துள்

ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும்

பாடிய பன்னீ ரிராசியும் அங்கெழ
நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே

1021

நற்சுட ராகுஞ் சிரமுக வட்டமாங்
கைச்சுட ராகுங் கருத்துற்ற கைகளிற்
பைச்சுடர் மேனி பதைப்புற் நிலிங்கமும்
நற்சுட ராயெழு நல்லதென் றாளே

1022

நல்லதென் றாளே நமக்குற்ற நாயகஞ்
சொல்லதென் றாளே சுடர்முடி பாதமா
மெல்லநின் றானை வினைவில் லாதவர்
கல்லதன் றாளையுங் கற்றும்வின் னாளே

1023

வின்னா விளம்பிறை மேவிய குண்டத்துச்
சொன்னால் இரண்டுஞ் சுடர்நாகந் திக்கெங்கும்
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்னாகத் துள்ளே இடங்கொண்ட வாறே

1024

இடங்கொண்ட பாதம் எழிற்சுட ரேக
நடங்கொண்ட பாதங்கள் (1)நண்ணீ ரதற்குச்
சுகங்கொண்ட கையிரண் டாறுந் தழைப்ப
முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே

(1) நன்னீ

1025

முக்கணன் றானே முழுச்சட ராயவன்
அக்கணன் றானே அகிலமும் உண்டவன்
திக்கண னாகித் (1)திகையெட்டுங் கண்டவன்
எக்கணன் றானுக்கும் எந்தை பிரானே
(1) திசையெட்டுங்

1026

எந்தை பிரானுக் கிருமுன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னே சண்முகந் தோன்றலாற்
கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலான்
மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே

1027

மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள்
ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழ
நாட்டுஞ் சுரரிவர் நல்லொளி தானே

1028

நல்லொளி யாக நடந்துல கெங்குங்
கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்
சொல்லொளி யாகத் தொடந்த உயிர்க்கெலாங்
கல்லொளி கண்ணுளு மாகி (1)நின்றாளே

(1) நின்றானே

1029

நின்ற இக் குண்டம் நிலையாறு கோணமாய்ப்
பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறுங்
கொண்ட இத் தத்துவம் (1)உள்ளே கலந்தெழு
விண்ணுளும் என்ன எடுக்கலு மாமே
91) முன்னே

1030

எடுக்கின்ற பாதங்கண் முன்ற தெழுத்தைக்
கடுத்த முகம் இரண் டாறுகண் ணாகப்
படித்தெண்ணு நாவெழு கொம்பொரு நாலும்
அடுத்தெழு (1)கண்ணான தந்தமி லாற்கே
(1) கண்ணான் அந்தமிலார்க்கே

1031

அந்தமில் லானுக் ககலிடந் தானில்லை
அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை
அந்தமில் லானுக் கடுத்தசொற் றானில்லை
அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே

1032

பத்திட்டங் கெட்டிட் டாறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகமும்

பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே

1033

பார்ப்பதி பாகன் பரந்தகை நாலைஞ்சு
காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே

1034

அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்
மஞ்சிட்ட குண்ட மலர்ந்தங் கிருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதன் முத்தியே

1035

முத்திநற் சோதி முழுச்சுட ராயவன்
கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்றற நாடிப் பரந்தொளி யூடுபோய்ச்
செற்றற் றிருந்தவர் சேர்ந்திருந் தாரே

1036

சேர்ந்த கலையஞ்சுஞ் சேருமிக் குண்டமும்
ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்த ஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றுங் கலந்தவர் தாமே

1037

மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும்
உய்கண்டஞ் செய்த ஒருவனைச் சேருமின்
செய்கண்ட ஞானந் திருந்திய தேவர்கள்
பொய்கண்டம் இல்லாப் பொருள்கலந் தாரே

1038

கலந்திரு பாதம் இருகர மாகு
மலர்ந்திரு குண்ட மகாரத்தோர் முக்கு
மலர்ந்தெழு செம்முக மற்றைக்கண் நெற் றி
உணர்ந்திரு குஞ்சியங் குத்தம னார்க்கே

1039

உத்தமன் சோதி உளனொரு பாலனாய்
மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே

1040

கொடியாறு சென்று குலாவிய குண்டம்
(1) அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படியே முலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே
(1) அடியரு

1041

மாதன மாக வளர்கின்ற (1)வன்னியைச்
சாதன மாகச் சமைந்த குருவேன்று
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பிரிந்தது பார்த்தே
(1) கன்னியைச்

1042

பார்த்திடம் எங்கும் பரந்தேழு சோதியை
ஆத்தம தாகவே யாய்ந்தறி வாரில்லை
காத்துடலுள்ளே கருதி இருந்தவர்
முத்துடல் கோடி யுகங்கண்ட வாறே

1043

உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கொண்ட யோகியுள் நாடி எழுப்பும்
(1)பயங்கண்டு கொண்ட இப் பாய்கரு வொப்பச்
சகங்கண்டு கொண்டது சாதன மாமே
(1) பகங்கண்டு

1044

சாதனை நாலு தழல்முன்று வில்வயம்
வேதனை வட்டம் விளையாறு பூநிலை
போதனை போதைஞ்சு பொற்கய வாரண்
நாதனை நாடு நவகோடி தானே

5: சத்திபேதம் — திரிபுரை சக்கரம்

1045

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை உள்ளொளி ஓராறு கோடியில்
தாமான மந்திரஞ் சத்திதன் முர்த்திகள்
ஆமா யலவாந் திரிபுரை யாங்கே

1046

திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி (1)யாம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கு மாமாது தானே
(1) யாம்பால
(1) யம்பல

1047

தானா அமைந்தவம் முப்புரந் தன்னிடைத்
தானான முவுரு வோருருத் தன்மையள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாஸ்கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே

1048

நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள்
பல்கும் பரவிந்து பாரண்ட மானவை
நல்கும் பரைஅபி ராமி அகோசரி
புல்கு மருளுமப் போதந்தந் தாளுமே

1049

தாளணி நூபுரஞ் செம்பட்டுத் தானுடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே

1050

குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட (1)வரத்த நிறமன்னு கோலத்தள்
கண்டிகை யாரங் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற் றிசை தாங்கிநின் றாளே
(1) வரத்தள் நிறமன்னு

1051

நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் குஞ்சிகை
நன்றறி கண்டிகை நாற்காற் கரீடணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே

1052

சுத்தவம் பாரத் தனத்தி சுகோதயள்

வத்துவ மாயா ளுமாசத்தி மாபரை
அத்தகை (1)யாவும் அணோரணி தானுமாய்
வைத்தவக் கோல மதியவ ளாகுமே
(1) யான மனோரணி

1053

அவளை யறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி யூர்புகு மாறறி யேனே

1054

அறிவார் பராசக்தி ஆனந்தம் என்பர்
அறிவா ரருவுரு வாமவள் என்பர்
அறிவார் கரும மவளிச்சை என்பர்
அறிவார் பரனு மவளிதத் தானே

1055

தானேங் குளனங் குளதையன் மாதேவி
ஊனேங் குள அங் குள்ளுயிர்க் காவலன்
வானேங் குள அங் குளேவந்து மப்பாலாம்
கோனேங்கும் நின்ற குறிபல பாரே

1056

பராசக்தி மாசக்தி பல்வகை யாலுந்
தராசக்தி யாய்நின்ற தன்மை யுணராய்

உராசத்தி ஊழிகள் தோறும் உடனே
புராசத்தி புண்ணிய மாகிய போகமே

1057

போகஞ்செய் சத்தி புரிசூழ லாளொடும்
பாகஞ்செய் தாங்கே புராசத்தி யாய்நிற்கும்
ஆகஞ்செய் தாங்கே அடியவர் நாடொறும்
பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே

1058

கொம்பனை யானைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
(1)நம்பிஎன் உள்ளே நயந்துவைத் தேனே
(1) நம்பினேன்

1059

வைத்த பொருளும் மருவியிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பராபரைச்
சித்தக் கரணச் செயல்களுஞ் செய்திடுஞ்
சத்தியும் வித்தைத் தலையவ ளாமே

1060

தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலையில் தவஞ்செயுந் தூய்நெறித் தோகை
கலைபல வென்றிடுங் கன்னியென் உள்ளம்

நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே

1061

நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந் தேழுல குந்தொழ
மன்றது வொன்றி மனோன்மணி மங்கலி
ஒன்றெனோ டொன்றிநின் றொத்தடைந் தாளே

1062

ஒத்தடங் குங்கம லத்திடை யாயிழை
அத்தகை செய்கின்ற வாய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே

1063

உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பாளே

1064

அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியறு புன்பழம் போலுள்ளே நோக்கித்
தெளியறு (1)வித்துச் சிவகதி காட்டி
ஒளியற வைத்தென்னை உய்யவுண் டாளே
(1) சித்துச்

1065

உண்டில்லை என்ற துருச்செய்து நின்றது
வண்டில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தம்மொடு
மண்டல முன்றுற மன்னிநின் றாளே

1066

நின்றா ளவன்தன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகிய
நின்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே

1067

ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வேண் டாமரை
பாடுந் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னிவாய்த் தோத்திரஞ் சொல்லுமே

1068

தோத்திரஞ் செய்து தொழுது துணையடி
வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிரும்
பார்த்திடு மங்குச பாசம் பசுங்கரும்
பார்த்திடும் பூம்பிள்ளை யாகுமாம் ஆதிக்கே

1069

ஆதி விதமிகுத் தண்டந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பல்காற் பயில்விரேல்
சோதி மிகுத்துமுகக் காலமுந் தோன்றுமே

1070

மேதாதி ஈரெட்டு மாகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி (1)நாதத்து நல்லரு ளாளே
(1) நாதத்துள்

1071

அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற் றி யருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் (1)யானே
(1) நானே

1072

ஆன வராக முகத்தி பதத்தினள்
ஈன வராகம் இடிக்கும் முசலத்தோ(டு)
ஏனை யுழுபடை ஏந்திய வெண்ணகை
ஊன மறவுணர்ந் தாருளத் தோங்குமே

1073

ஓங்காரி என்பா ளவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை யுடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற் றிட்டு
(1)ரீங்காரத் துள்ளே யினிதிருந் தாளே
(1) ஹ்ரீங்காரத்

1074

தானே தலைவி யெனநின்ற தற்பரை
தானே யுயிர்வித்துத் தந்த பதினாலும்
வானோர் (1)தலமும் மனமும்நற் புத்தியுந்
தானே சிவகதி தன்மையு மாமே
(1) தவமும்

6: வயிரவி மந்திரம்

1075

பன்னிரண் டாங்கலை யாதி பயிரவி
தன்னில் அகாரமு மாயையுங் கற்பித்துப்
பன்னிரண் டாதியோ டந்தம் பதினாலுஞ்
சொன்னிலை சோடச மந்தமென் றோதிடே

1076

அந்தம் பதினாலும் அதுவே வயிரவி
முந்து நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தைக் கமலத் தெழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியு மாகிநின் றாளே

1077

ஆகின்ற முவரும் அங்கே அடங்குவர்
போகின்ற (1)பூதம் பொருந்து புராதர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் கதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணியத் தோரே
(1) போதம்

1078

புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தைதன் தென்னனு மாமே

1079

தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும்
பொன்னங் கிரியிற் பூதலம் போற் றிடும்
பன்னும் பரிபிடி யந்தம் பகவனோ(டு)
உன்னுந் திரிபுரை ஒதிநின் றானுக்கே

1080

ஓதிய நந்தி உணருந் திருவருள்
நீதியில் வேத நெறிவந் துரைசெய்யும்
போதம் இருபத் தெழுநாள் புணர்மதி
சோதி வயிரவி சூலம்வந் தாளுமே

1081

சூலங் கபாலங்கை ஏந்திய சூலிக்கு
நாலாங் கரமுள நாகபா சாங்குச
மாலங் கயனறி யாத வடிவுக்கு
மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே

1082

மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை
கல்லியல் ஒப்பது காணுந் திருமேனி
பல்லிய லாடையும் பன்மணி தானே

1083

பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக் காதி யுழைக்கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே

1084

பூரித்த பூவிதழ் எட்டினுக் குள்ளேயோர்

ஆரியத் தாளுண்டங் கெண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வருஞ்
சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே

1085

கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை (1)யோகி இறைவி பராசத்தி
அண்டமோ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுட் பூசனை யாளே
(1) மேலாகி
(1) மோகி

1086

பூசனை கந்தம் புனைமலர் மாகோடி
யோசனை பஞ்சத் தொலிவந் துரைசெய்யும்
வாசமி லாத மணிமந் திரயோகந்
தேசந் திகழுந் திரிபுரை காணே

1087

காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோற் றிடும்
பேணுஞ் சிவனும் பிரமனும் மாயனுங்
காணுந் தலைவிநற் காரணி (1)காணே
(1) தானே

1088

(1)காரணி மந்திரம் ஒதுங் கமலத்துப்
பூரண கும்ப விரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடுவங் குரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமு மாமே
(1) காரண

1089

அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறைமாறி யுரைசெய்யுஞ்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடு
நந்தி இதனை நவமுறைத் தானே

1090

உரைத்த நவசத்தி ஒன்று முடிய
நிரைத்த விராசி நெடுமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டுமுன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமஞ்செய் தானே

1091

தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற
வேமத் திருளற வீசம் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள்ளெழு நுண்புகை
மேவித் தமுதொடு மீண்டது காணே

1092

காணும் இருதய மந்திர முங்கண்டு

பேணு நமவென்று பேசந் தலைமேலே
வேணு நடுவு மிகநின்ற வாகுதி
பூணு நடுவேன்ற வந்தஞ் சிகையே

1093

சிகைநின்ற வந்தக் கவசங்கொண் டாதிப்
பகைநின்ற வங்கத்தைப் பாரென்று மாறித்
தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வருத்தலு மாமே

1094

வருந்த மிரண்டுஞ் சிறுவிரன் மாறிப்
பொருந்தி அணிவிரற் சுட்டிப் பிடித்து
நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரலிரண் டுள்புக்குப் பேசே

1095

பேசிய மந்திரம் இகாரம் பிரித்துரை
கூசமி லாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராணன் உபதேச மாகைக்குக்
கூசிய விந்து வுடன்கொண்டு கூவே

1096

கூவிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை
மேவிய மாயை (1)விரிசங்கு முத்திரை

தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே
(1) வரிசங்கு

1097

நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடுஞ் சாற் றியே

1098

சாற் றிய வேதஞ் சராசரம் ஐம்பூதம்
நாற் றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொ டாய்நிற்கும் ஆதி முதல்வியே

1099

ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
ஓதி யுணரில் உடலுயிர் ஈசனாம்
பேதை உலகிற் பிறவிகள் நாசமாம்
ஓத வுலவாத கோலமொன் றாகுமே

1100

கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமு தானந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே

1101

வெளிப்படு வித்து விளைவறி வித்துத்
தெளிப்படு வித்தென் சிந்தையி னுள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப்படு வித்தென்னை உய்யக்கொண் டாளே

1102

கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள்
கண்டனள் எண்ணென் கலையின்கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் முன்றையுந்
தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே

1103

தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவமினி மேவகி லாவே

1104

வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய சடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயென துள்ளத் தினிதிருந் தாளே

1105

இனியதென் முலை இருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தன் சார்வு படுத்து
நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே

1106

(1)நாடிகள் முன்று நடுவேழு ஞானத்துக்
கூடி இருந்த குமரி குலக்கன்னி
பாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி
ஊடக மேவி உறங்குகின் றாளே

(1) நாடிய கண்முன்று நடுவேழு ஞானத்துக்

1107

உறங்கு மளவின் மனோன்மணி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்
டுறங்கலை யாவென் றுபாயஞ்செய் தாளே

1108

உபயாம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத்
தபாயம் அறக்கெடுத் தன்பு விளைத்துச்
சுவாவை விளக்குஞ் சுழியகத் துள்ளே
அவாவை அடக்கிவைத் தஞ்சலென் றாளே

1109

அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை

செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென்றெண்ணித் தன்சேவடி போற்றுவார்க்
கின்சொல் அளிக்கும் இறைவியென் றாரே

1110

ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை
காரியல் கோதையள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடுங்
கோரியென் உள்ளங் குலாவிநின் றாளே

1111

குலாவிய கோலக் குமரியென் னுள்ளம்
நிலாவி இருந்து நெடுநாள் அணைந்தும்
உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளே
கலாவி யிருந்த கலைத்தலை யாளே

1112

கலைத்தலை நெற் றியோர் கண்ணுடைக் கண்ணுள்
முலைத்தலை மங்கை முயங்கி இருக்குஞ்
சிலைத்லை யாய தெரிவினை நோக்கி
அலைத்த பூங்கொம்பினள் அங்கிருந் தாளே

1113

இருந்தனள் ஏந்திழை என்னுள்ள மேவிப்
(1)பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவிற் சேர்த்துடன் ஒன்றி

அருந்தவ மெய்தினள் ஆதியி னாளே
(1) பொருந்திரு

1114

ஆதி யனாதி யகாரணி காரணி
சோதிய சோதி சுகபர சுந்தரி
மாது சமாதி மனோன்மனி மங்கலி
ஓதியென் னுள்ளத் துடனியைந் தாளே

1115

இயைந்தனள் ஏந்திழை என்னுள்ள மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
அயன்தனை யோரும் பதமது பற்றும்
பெயர்ந்தனள் மற்றும் பிதற்றறுத் தாளே

1116

பிதற் றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற் றியின் முத்தி அருளும் முதல்வி
கயற் றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே

1117

உள்ளத் தியயத்து நெஞ்சத் தொருமுன்றுள்
பிள்ளைத் தடமுள்ளே பேசப் பிறந்தது
(1)வள்ளற் றிருவின் வயிற் றினுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே

(1) வள்ளத் திருவினை

1118

கன்னியுங் கன்னி அழிந்திலள் காதலி
துன்னியங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குள
என்னேஇம் மாயை இருளது தானே

1119

இருளது சத்தி வெளியதெம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வமென் றெண்ணில்
அருளது செய்யும் எம் ஆதிப் பிரானே

1120

ஆதி அனாதியும் ஆய பராசத்தி
பாதி பராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மனி மங்கலி
ஓதுமென் னுள்ளத் துடன்முகிழ்த் தாளே

1121

ஓதிய வண்ணங் கலையின் உயர்கலை
ஆதியில் வேதமே யாமென் றறிகிலர்
சாதியும் பேதமுந் தத்துவ மாய்நிற்பள்
ஆதியென் றோதினள் ஆவின் கிழத்தியே

1122

ஆவின் கிழத்திநல் லாவடு தண்டுறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடுந்
தேவின் கிழத்தி திருவாஞ் (1)சிவமங்கை
மேவுங் கிழத்தி வினைகடிந் தாளே
(1) சியமங்கை

1123

வினைகடிந் தாருள்ளத் துள்ளொளி மேவித்
தனையடைந்தோர்க்கெல்லாந் தத்துவ மாய்நிற்பள்
எனையடி மைக்கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியு மாமே

1124

ஆதி அனாதி (1)அகாரணி காரணி
வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய்நின்ற
(2)சோதி தனிச்சுடர் சொரூப மாய்நிற்கும்
பாதி பராபரை பன்னிரண் டாதியே
(1) அகாரண
(2) சோதி சகளச் சுடருருவாய் நிற்கும்

7: பூரண சத்தி

1125

அளந்தேன் அகலிடத் தந்தமும் (1)ஈறும்
அளந்தேன் அகலிடத் தாதிப் பிராணை
அளந்தேன் அகலிடத் தானொடு பெண்ணும்
அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே
(1) ஆதியும்

1126

(1)உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே
(1) உணர்ந்தில தீசனை

1127

கும்பக் களிறைந்துங் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும்
இன்பக் கலவி இனிதுறை தையலும்
அன்பிற் கலவியு ளாயொழிந் தாரே

1128

இன்பக் கலவியில் இட்டெழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாம் எங்கள் அப்பனுந்
துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பிற் பராசத்தி என்னம்மை தானே

1129

என்னம்மை என்னப்பன் என்னுஞ் செருக்கற்று
உன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன்
மன்னம்மை யாகி மருவி யுரைசெய்யும்
பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே

1130

தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன்
பார்மேல் இருப்ப தொருநாறு தானுள
பூமேல் உறைகின்ற போதகம் வந்தனள்
நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே

1131

ஆணைய மாய்வருந் தாது ளிருந்தவர்
மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின்
பாணைய மாய பரத்தை அறிந்தபின்
(1)தாணைய மாய தனாதனன் தானே
(1) தாணையு

1132

தானே எழுந்த இத் தத்துவ நாயகி
வானேர் எழுந்து மதியை விளக்கினள்
தேனேர் எழுகின்ற தீபத் தொளியுடன்
மானே நடமுடை மன்றறி யீரே

1133

அறிவான (1)மாயையும் ஐம்புலக் கூட்டத்
தறிவான மங்கை அருளது சேரிற்
பிறியா அறிவறி வாருளம் பேணு
நெறியாய சித்த நினைந்திருந் தாளே
(1) மாயை ஐம்புலக்

1134

இரவும் பகலும் இலாத விடத்தே
குரவஞ்செய் கின்ற குழலியை நாடி
அரவஞ்செய் யாமல் அருளுடன் தூங்கப்
பருவஞ்செய் யாததோர் பாலனு மாமே

1135

பாலனு மாகும் பராசத்தி தன்னொடு
மேலணு காவிந்து நாதங்கள் விட்டிட
முலம தாமெனும் முத்திக்கு நேர்படச்
சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே

1136

நின்ற பராசத்தி நீள்பரன் தன்னொடு
நின்றறி ஞானமும் இச்சையு மாய்நிற்கும்
நன்றறி யுங்கிரி யாசத்தி நண்ணவே
மன்றன வற்றுள் மருவிடுந் தானே

1137

மருவொத்த மங்கையுந் தானும் உடனே
உருவொத்து நின்றமை ஒன்றும் (1)உணரார்
கருவொத்து நின்று (2)கலக்கின போது
திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே
(1) உணராக்
(2) கலக்கின்ற

1138

சிந்தையின் உள்ளே திரியுஞ் சிவசத்தி
விந்துவும் நாதமு மாயே விரிந்தனள்
(1)சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமொ டாதிய தாம்வண்ணத் தாளே
(1) சந்திரப் பூவி

1139

ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழியறி வாரில்லை
தேறி யிருந்துநல் தீபத் தொளியுடன்
ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே

1140

உடையவன் அங்கி உருத்திர சோதி
விடையவன் ஏறி விளங்கி யிருக்குங்
கடையவர் போயிடுங் கண்டவர் நெஞ்சத்
தடையது வாகிய சாதகர் தாமே

1141

தாமேல் உறைவிடம் ஆறித ழானது
பார்மேல் இதழ்பதி னெட்டிரு நூறுள
பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே

1142

பைந்தொடி யாளும் பரம னிருந்திடத்
திண்கொடி யாகத் திகழ்தரு சோதியாம்
விண்கொடி யாகி விளங்கி வருதலாற்
பெண்கொடி யாக நடந்த துலகே

1143

நடந்தது வம்மலர் நாலுடன் அஞ்சாய்
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப்
படர்ந்தது (1)தன்வழி பங்கயத் துள்ளே
தொடர்ந்தது உள்வழிச் சோதி யடுத்தே
(1) தண்வழிப்

1144

அடுக்குந் தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்குந் தாமரை இல்லகத் துள்ளது
மடுக்குந் தாமரை மத்தகத் தேசெல
முடுக்குந் தாமரை முச்சது ரத்தே

1145

முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற
எச்சது ரத்தும் இருந்தனள் தானே

1146

இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்ப்
பரந்தன வாயு திசைதிசை தோறுங்
குவிந்தன முத்தின் முகவொளி நோக்கி
நடந்தது தேறல் அதோமுகம் அம்பே

1147

அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மனி
கொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவிய
செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடோறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றாளே

1148

நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி
துகிலுடை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமும் அண்ட முழுதுஞ்செம் மாந்து
புகலுமுச் சோதி புனையநிற் பாளே

1149

புனையவல் லாள்புவ னத்திறை எங்கள்
வனையவல் லாள் அண்ட கோடிகள் உள்ளே

புனையவல் லாள்மண்ட லத்தொளி தன்னைப்
புனையவல் லாளையும் போற் றியென் பேனே

1150

போற் றியென் பேன்புவ னாபதி அம்மையென்
ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை
சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை
கூற்றந் துரக்கின்ற கொள்பைந் தொடியே

1151

தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி
வடிவார் திரிபுரை யாமங்கை சங்கைச்
செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்
அடியார் வினைகெடுத் தாதியு மாமே

1152

மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி
பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி
புல்லிசைப் பாவையைப் போகத் துரந்திட்டு
வல்லிசைப் பாவை மனம்புகுந் தானே

1153

தாவித் தவப்பொருள் தானவன் எம்மிறை
பாவித் துலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பராசத்தி மேலொடு கீழ்தொடர்ந்
தாவிக்கு மப்பொருள் தானது தானே

1154

அதுவிது என்பர் அவனை அறியார்
கதிவர நின்றதோர் காரணங் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது உன்னார்கள் தேர்ந்தறி யாரே

8: ஆதாரவாதேயம்

1155

நாலிதழ் ஆறில் அவர்ந்தது தொண்ணூறு
தானித ழானவை நாற்பத்து நாலுள
பாலித (1) ழானவள் பங்கய முலமாய்த்
தானித ழாகித் தரித்திருந் தாளே
(1) ழான அப்

1156

தரித்திருந் தாளவள் தன்னொளி நோக்கி
விரித்திருந் தாளவள் வேதப் பொருளைக்
குறித்திருந் தாளவள் கூறிய ஐந்து
மறித்திருந் தாளவள் மாதுநல் லாளே

1157

மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்
பாதிநல் லாளும் (1)பகவனு மானது
சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே
(1) பகவரு

1158

வெள்ளடை யானிரு மாமிகு மாமலர்க்
கள்ளடை யார்க் கமழ்குழ லார்மன
மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற
பெண்ணொரு பாகம் பிறவிபெண் ணாமே

1159

பெண்ணொருபெண்ணைப்ப்புணர்ந்திடும்பேதமை
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண்ணுடை ஆணென் பிறப்பறிந் தீர்க்கின்ற
பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே

1160

பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை
மாச்சற்ற சோதி மனோன்மனி மங்கையாங்
காச்சற்ற (1)சோதி கடவு ளுடன் புணர்ந்
(2)தாச்சற்றே னுட்புகுந் தாலிக்குந் தானே
(1) சோதிக் கடவு
(2) தாச்சென்றனுட்

1161

ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மனி
பாலித் துலகிற் (1)பரந்துபெண் ணாகும்
வேலைத் தலைவியை வேத (2)முதல்வியை
ஆலித் தொருவன் உகந்துநின் றானே
(1) பரந்து பெண் ணாணாகும்
(2) முதல்வியைப் பாவித்

1162

உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோ
டுகந்துநின் றான்நம் முழைபுக நோக்கி
உகந்துநின் றான் இவ் உலகங்கள் எல்லாம்
உகந்துநின் றான் அவ டன்றோ டொகுத்தே

1163

குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி
புத்தகச் சீறடிப் பாவை (1)புணர்வினைத்
தொத்த (2)கருத்துச் சொல்லகி லேனே
(1) யுணர்வினைத்
(2) கருத்தது

1164

சொல்லவொண் ணாத அழற்பொதி மண்டலஞ்
செல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்

வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி
மல்லவொண் ணாத மனோன்மனி தானே

1165

தானே இருநிலந் தாங்கிவிண் ணாய்நிற்குந்
தானே சுடுமங்கி ஞாயிறுந் திங்களுந்
தானே மழைபொழி தையலு மாய்நிற்குந்
தானே வடவரைத் தண்கடற் கண்ணே

1166

கண்ணுடை யாளாக் கலந்தங் கிருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணாப்
பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே

1167

கண்டெண் டிசையுங் கலந்து வருங்கன்னி
பண்டெண் டிசையும் பராசத்தி யாய்நிற்கும்
விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டெண் டிசையும் தொழநின்ற கன்னியே

1168

கன்னி ஒளியென நின்றவிச் சந்திரன்
மன்னி யிருக்கின்ற மாளிகை சென்னிறஞ்
சென்னி யிருப்பிடஞ் சேர்பதி னாறுடன்
பன்னி யிருப்பப் பராசத்தி யாமே

1169

பராசத்தி யென்றென்று பல்வகை யாலுந்
தராசத்தி யான தலைப்பிர மாணி
இராசத்தி யாமள வாகமத் தாளாகுங்
குராசத்தி கோலம் பலவுணர்ந் தேனே

1170

உணர்ந்துல கேழையும் யோகினி சத்தி
உணர்ந்துயி ராய்நிற்கும் உன்னதன் ஈசன்
புணர்ந்தொரு காலத்துப் (1)போகம தாதி
இணைந்து பரமென் றிசைந்திது தானே
(1) போதம தாகி

1171

இதுவப் பெருந்தகை எம்பெரு மானும்
பொதுவக் (1)கல்வியும் (2)போகமு மாகி
மதுவக் குழலி மனோன்மனி மங்கை
அதுவக் (3)கல்வியுள் ஆயுழி யோகமே
(1) கலவியும்
(2) போதமு
(3) கலவியுள்

1172

யோகநற் சத்தி ஒளிபீடந் தானாகும்
யோகநற் சத்தி ஒளிமுகந் தெற்காகும்

யோகநற் சத்தி உதர நடுவாகும்
யோகநற் சத்திதாள் உத்தரந் தேரே

1173

தேர்ந்தெழு மேலாஞ் சிவனங்கி யோடுற
வார்ந்தெழு மாயையும் மந்தம தாய்நிற்கும்
ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிடக்
கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே

1174

தானான வாறெட்ட தாம்பரைக் குண்மிசை
தானான வாறுமீ ரேழுஞ் (1)சமகலை
தானான விந்து சகமே பரமெனுந்
தானான பரவா தனையெனத் தக்கதே
(1) சமைகலை

1175

தக்க பராவித்தை தானிரு பானேழிற்
றக்கெழு மோருத் திரஞ்சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண்சத்தி வெண்ணிற முக்கண்ணி
(1)தொக்க கதையோடு (2)தொன்முத்திரை யாளே
(1) தொக்கத்தையோடு
(2) தோள்முத்திரை

1176

முத்திரை முன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள்

(1)தத்துவ மாயல்ல வாய சகலத்தள்
வைத்த பராபர னாய பராபரை
சத்தியு மானந்த சத்தியுங் கொங்கே
(1) அத்துவ

1177

(1)கொங்கின்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னி
பொங்கிய குங்குமத் (2)தொளிபொ ருந்தினள்
அங்குச பாச மெனுமகி லங்கனி
தங்கு மவள்மனை தானறி வாயே
(1) கொங்கின்ற
(2) தொளிபுரந்தனள்

1178

வாயு மனமுங் கடந்த மனோன்மனி
பேயுங் கணமும் (1)பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் (2)அறிவுங் கடந்த அரனுக்குத்
தாயும் மகளுநல் தாரமு மாமே
(1) பிறந்திட்ட
(2) அறிவைக்

1179

தாரமு மாகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகுங் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாந்திசை பத்துடை யாளே

1180

பத்து முகமடை யாள்நம் பராசத்தி
வைத்தனள் ஆறங்க நாலுடன் றான்வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஒங்கியே
நித்தமாய் நின்றாளெம் நேரிழை கூறே

1181

(1)கூறிய கன்னி குலாய புருவத்தள்
(2)சீரிய ளாயுல கேழுந் திகழ்ந்தவள்
ஆரிய நங்கை யமுத பயோதரி
பேருயி ராளி பிறிவறுத் தாளே
(1) கூறியல் கன்னி
(2) சீரிய

1182

பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதை
குறியொன்றி நின்றிடுங் கோமளக் கொம்பு
பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே
அறிவொன்ற நின்றனள் ஆருயி ருள்ளே

1183

உள்ளத்தி னுள்ளே யுடனிருந் தைவர்தங்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளற் றலைவி மருட்டிப் புரிந்தே

1184

புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி யிருந்த புதல்வி பூவண்ணத்
திருந்த விலக்கில் இனிதிருந் தாளே

1185

இருந்தனள் ஏந்திழை என்னுள மேவித்
திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னி
நிரந்தர மாகிய நிரதி சயமொடு
பொருந்த விலக்கிற் புணர்ச்சி அதுவே

1186

அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள்சொன்ன மண்டல முன்றே

1187

முன்றுள மண்டல மோகினி சேர்விடம்
ஏன்றுள ஈரா நெழுகலை உச்சியில்
தோன்று மிலக்குற லாகுதல் மாமாயை
ஏன்றனள் ஏழிரண் டிந்துவொ டுறே

1188

இந்துவி னின்றெழு நாதம் இரவிபோல்
வந்துபின் நாக்கின் மதித்தெழுங் கண்டத்தில்
உந்திய சோதி இதயத் தெழும் ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறது தானே

1189

ஈறது தான்முதல் எண்ணிரண் டாயிர
மாறுதல் இன்றி மனோவச மாயெழில்
தூறது செய்யுஞ் சுகந்தச் சுழியது
பேறது செய்து பிறந்திருந் தாளே

1190

இருந்தனள் ஏந்திழை ஈறதி லாகத்
திருந்திய ஆனந்தஞ் செந்நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற் றிசெய் தேத்தி
வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே

1191

மங்கையும் மாரனுந் தம்மொடு கூடிநின்
றங்குலி (1)கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கைநல் லாளுங் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்குசெய் தாரே
(1) கூடி யகம்புறம்

1192

சடங்கது செய்து தவம்புரி வார்கள்

கடந்தனி னுள்ளே கருதுவ ராகில்
தொடர்ந்தெழு சோதி துளைவழி ஏறி
அடங்கிடும் அன்பின தாயிழை பாலே

1193

பாலித் திருக்கும் பனிமல ராறினும்
ஆலித் திருக்கும் அவற் றின் அகம்படி
சீலத்தை (1)நீக்கத் திகழ்ந்தெழு மந்திர
முலத்து மேலது முத்தது வாமே
(1) நோக்கித்

1194

முத்து (1)வதனத்தி முகந்தொறு முக்கண்ணி
சத்தி சதிரி சகளி சடாதரி
பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என்னுள்ள மேவிநின் றாளே
(1) வனத்தி

1195

மேவிய மண்டலம் முன்றுடன் கீழேரி
தாவிய நற்பதத் தண்மதி யங்கதிர்
முவருங் கூடி முதல்வியாய் முன்னிற்பார்
ஓவின்னு மேலிடும் உள்ளொளி யாமே

1196

உள்ளொளி முவிரண் டோங்கிய அங்கங்கள்

வெள்ளொளி அங்கியின் மேவி அவரோடுங்
கள்ளவிழ் (1)கோதைக் கலந்துட னேநிற்குங்
கொள்ள விசுத்திக் கொடியமு தாமே
(1) கோனைக்

1197

கொடிய திரேகை குருவுள் இருப்பப்
படியது வாருனைப் பைங்கழ லீசன்
வடிவது வானந்தம் வந்து முறையே
இடுமுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே

1198

ஏந்திழை யாளும் இறைவர்கள் முவருங்
காந்தார மாறுங் கலைமுதல் ஈரெட்டு
மாந்த குளத்தியு மந்திர ராயவுஞ்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே

1199

சத்தியென் பாலொரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்ப தறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்த அப் பாவிகள்
கத்திய நாய்போற் கதறுகின் றாரே

1200

ஆரே (1)திருவின் திருவடி காண்பர்கள்
நேரேநின் றோதி (2)நினையவும்வல் லார்க்குக்

காரேர் குழலி கமல மலரன்ன
சீரேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே
(1) குருவின்
(2) நினைய

1201

சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
முந்தையில் வைத்துத் தம்முலத்திலே வைத்து
நிந்தையில் வையா நினைவதி லேவைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதசெய் வீரே

1202

சமாதசெய் வார்கட்குத் தான்முத லாகிச்
சிவாதியி லாருஞ் சிலைநுத லாளை
நவாதியி லாக நயந்தது ஓதில்
உவாதி அவளுக் குறைவில தாமே

1203

உறைபதி தோறும் முறைமுறை மேவி
நறைகமழ் கோதையை நாடொறு நண்ணி
மறையுட னேநிற்கு மற்றுள்ள நான்கும்
(1) இறைதினைப் போதினில் எய்திட லாமே
(1) இறைதனைப் போற் றிடில்

1204

எய்திட லாகும் இருவினை யின்பயன்

கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி
மைதவழ் கண்ணிநன் (1)மாதூரி கையொடு
கைதவம் இன்றிக் கருத்துறும் வாறே
(1) மாரிதூர்க் கையொடு

1205

கருத்துறுங் காலங் கருது மனமுந்
திருத்தி யிருந்தவை சேரு நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மண்மேல்
இருந்திடும் எண்குணம் எய்தலும் ஆகுமே

1206

ஆமையொன் றேறி அகம்படி யானென
ஓமஎன் றோதிஎம் உள்ளொளி யாய்நிற்கும்
தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்
சோம நறுமலர் சூடிநின் றாளே

1207

சூடிடும் அங்குச (1)பாசத் துளைவழி
கூடும் இருவளைக் கோலக்கைக் குண்டிகை
நாடும் இருபத நந்நெடு ருத்திரம்
ஆடிடுஞ் சீர்புனை ஆடக மாமே
(1) பாசந்துணைவழி

1208

ஆமயன் மாலரன் ஈசன் சதாசிவன்

தாமடி சூடிநின் றெய்தினர் தம்பதங்
காமனுஞ் சாமன் இரவி கனலுடன்
சோமனும் வந்தடி (1)சூடநின் றாளே
(1) சூடிநின்

1209

சூடும் இளம்பிறை சூலி கபாலினி
நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை
நாடி நடுவிடை ஞான முருவநின்
றாடு மதன்வழி அண்ட முதல்வியே

1210

அண்ட முதலாய் அவனி பரியந்தங்
கண்டதொன் நில்லைக் கனங்குழை யல்லது
கண்டனுங் கண்டியு மாகிய காரணங்
குண்டிகை கோளிகை கண்டத னாலே

1211

ஆலமுண் டானமு தாங்கவர் தம்பதஞ்
சாலவந் தெய்துந் தவத்தின்பந் தான்வருங்
கோலிவந் தெய்துங் குவிந்த பதவையோ
டேலவந் தீண்டி இருந்தனள் மேலே

1212

மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை

நாலா நளினநின் றேத்திநட் டுச்சிதன்
மேலா மெழுத்தின ளாமத்தி னாளே

1213

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்
ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்
நாம நமசிவ என்றிருப் பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே

1214

நிலாமய மாகிய நீள்படி கத்தின்
சிலாமய மாகுஞ் செழுத்த ரளத்தின்
சுலாமய மாகுஞ் சுரிகுழற் கோதை
கலாமய மாகக் கலந்துநின் றாளே

1215

கலந்துநின் றாள்கன்னி காதல னோடுங்
கலந்துநின் றாளுயிர் கற்பனை எல்லாங்
கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாங்
கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே

1216

காலவி எங்குங் கருத்தும் அருத்தியுங்
கூலவி ஒன்றாகுங் (1)கூட இழைத்தனள்
மாலினி மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம தாமே

(1) கூடல்

1217

பாகம் பராசக்தி பைம்பொன் சடைமுடி
ஏகம் இருதயம் ஈரைந்து திண்புய
மோக முகமைந்து முக்கண் முகந்தொறும்
நாகம் உரித்து நடஞ்செய்யும் (1)நாதர்க்கே
(1) நாதற்கே

1218

நாதனு நாலொன் பதின்மருங் கூடிநின்
றோதிடுங் கூட்டங்கள் ஓரைந் துள அவை
வேதனும் ஈரொன்ப தின்மரும் மேவிநின்
றாதியும் அந்தமு மாகிநின் றாளே

1219

ஆகின்ற நாள்கலை ஐம்பத் தொருவர்கள்
ஆகிநின் றார்களில் ஆருயி ராமவள்
ஆகிநின் றாளுட னாகிய சக்கரத்
தாகிநின் றானவன் ஆயிழை பாடே

1220

ஆயிழை யாளொடு மாதிப் பரமிடம்
ஆயதொ ரண்டவை யாறும் இரண்டுள
ஆய மனந்தொ றறுமுக மவைதனில்
ஏயவார் குழலி இனிதுநின் றாளே

1221

நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட
இன்றெ னகம்படி (1)ஏழும் உயிர்ப்பெய்துந்
துன்றிய வோரொன் பதின்மருஞ் சூழலுள்
ஒன்றுயர் வோதி யுணர்ந்துநின் றாளே
(1) எழும்

1222

உணர்ந்தெழு மந்திரம் ஒமெனும் உள்ளே
மணந்தெழு மாங்கதி யாகிய தாகுங்
குணர்ந்தெழு சூதனுஞ் சூதியங் கூடிக்
கணந்தெழுங் காணுமக் காழகை யாமே

1223

ஆமது வங்கியும் ஆதியும் ஈசனும்
மாமது மண்டல மாருத மாதியும்
ஏமது சீவன் சிகையங் கிருண்டிடக்
கோமலர்க்கோதையுங் கோதண்ட மாகுமே

1224

ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி
ஆகிய ஐம்ப துடனே அடங்கிடும்
ஆகும் பராபரை யோடப் பரையவள்
ஆகு மவள் ஐங் கருமத்தள் தானே

1225

(1)தானிகழ் மோகினி சார்வான யோகினி
போன மயமுடை யாரடி போற்றுவர்
ஆனவ ராவியி னாகிய வச்சிவந்
தானாம் பரசிவ மேலது தானே
(1) தானிகள்

1226

தானந்த மேலே தருஞ்சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி யாம்பொற் (1)நிருவோடு
மோனையில் வைத்து மொழிதரு கூறது
வானவை யோமேனும் அவ்வுயிர் மார்க்கமே
(1) குருவோடு

1227

மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி
யார்க்கும் அறிய வரியா ளவளாகும்
வாக்கு மனமும் மருவியொன் றாய்விட்ட
நோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாமே

1228

நுண்ணறி வாகும் (1)நுழைபுலன் மாந்தர்க்குப்
பின்னறி வாகும் பிரானறி வத்தடஞ்
செந்நெறி யாகுஞ் சிவகதி சேர்வார்க்குத்
தன்னெறி யாவது சன்மார்க்க மாமே
(1) நுழைபுல

1229

சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமுந்
துன்மார்க்க மானவை எல்லாந் துரந்திடும்
நன்மார்க்கத் தேவரும் நந்நெறி யாவதுஞ்
சன்மார்க்கத்தேவியுஞ் சத்தியென் பாளே

1230

சத்தியும் நானுஞ் சயம்புவும் அல்லது
முத்தியை யாரும் முதலறி வாரில்லை
அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கான்
மத்தியி றே வழியது வாமே

1231

அதுவிது வென்றவ மேகழி யாதே
மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்
பதிமது மேவிப் பணியவல் லார்க்கு
விதிவழி தன்னையும் வென்றிட லாமே

1232

வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்
வென்றிடு (1)மங்கைதன்மெய்யுணர்வோர்க்கே
(1) மங்கைதான்
(1) மங்கைதாள்

1233

ஓரைம் பதின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரமிது
மாரங் குழலாகும் அப்பதி தானுமுன்
சாரும் பதமிது சத்திய மாமே

1234

சத்தியி னோடு சயம்பவும் நேர்படில்
வித்தது வின்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை யாகிய ஐம்பத் தொருவருஞ்
சித்தது மேவித் திருந்திடு வாரே

1235

திருந்து சிவனுஞ் சிலைநுத லாளும்
பொருந்திய வானவர் போற் றிசெய் தேத்த
அருந்திட அவ்விடம் ஆரமு தாக
இருந்தனள் தானங் கிளம்பிறை என்றே

1236

என்றும் எழுகின்ற வேரினை எய்தினார்
தன்றது வாகுவர் தார்குழ லாளோடு
மன்றரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதிநின் றாளே

1237

நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட
ஒன்றிய வள்ளொளி யாலே யுணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடு ஞானங்கள் தோன்றிடுந் தானே

1238

தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி
ஈன்றிடு மாங்கவள் எய்திய பல்கலை
மான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்
சான்றது வாகுவர் தாமவ ளாயுமே

1239

ஆயும் அறிவுங் கடந்தனு வாரணி
மாயம தாகி (1)மதோமதி யாயிடுஞ்
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயம தானெறி யாகிநின் றாளே
(1) மனோன்மணி

1240

நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்சுக னோடுங்
குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே

1241

ஆமயன் மாலரன் ஈசன்மா லாங்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமய னாளுந் தெனாதென என்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே

1242

வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்டிசை யோர்களுங்
கொந்தணி யுங்குழ லாளொடு கோணையும்
வந்தனை செய்யும் வழி (1)நவில் வீரே
(1) நவில்ரே

1243

நவிறுநன் மந்திரம் நன்மலர் தூபங்
கவற் றிய கந்தங் கவர்ந்தெரி தீபம்
பயிற்றும் உலகினிற் பார்ப்பதி பூசை
அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை தானே

1244

தாங்கி உலகில் தரித்த பராபரன்
ஓங்கிய காலத் தொருவன் உலப்பிலி
பூங்கிளி தங்கும் புரிசூழ லாளன்று
பாங்குடன் (1)ஏற்பப் பராசத்தி போற்றே
(1) நேரப்

1245

பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர்
அற்கொடி மாதுமை யார்வத் தலைமகள்
நற்கொடி மாதை நயனங்கண் முன்றுடை
விற்கொடி மாதை விரும்பி விளங்கே

1246

விளங்கொளி யாய விரிசுடர் மாலை
துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக்
களங்கொள் மணியுடன் காம வினோதம்
உளங்கொ ளிலம்பியம் ஒன்று தொடரே

1247

தொடங்கி உலகினிற் சோதி மணாளன்
அடங்கி இருப்பதென் அன்பின் பெருமை
விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை
ஒடுங்கி யுமையொடும் ஒருரு வாமே

1248

உருவம் பலவுயி ராய்வல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடிற்
புரிவளைக் கைச்சியெம் (1)பொன்னணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே
(1) பொன்னொளி

1249

மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்

தாயம் புணர்க்குஞ் சலந்தி அமலனைக்
காயம் புணர்க்குங் கலவியுள் மாசத்தி
ஆயம் புணர்க்குமவ் வியோனியு மாமே

1250

உணர்ந்தொழிந் தேனவ னாமெங்கள் ஈசனைப்
புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யாரை
அணைந்தொழிந் தேனெங்கள் ஆதிதன் பாதம்
பிணைந்தொழிந் தேன்றன் அருள்பெற்ற வாறே

1251

பெற்றாள் பெருமை பெரிய மனோன்மனி
நற்றாள் இறைவனே (1)நற்பயனே என்பர்
கற்றான் அறியுங் கருத்தறி வார்கட்குப்
பொற்றாள் உலகம் புகல்தனி யாமே
(1) நற்பயன்

1252

(1)தனிநா யகன்றனோ டெந்நெஞ்சம் நாடி
இனியார் இருப்பிடம் ஏழுல கென்பர்
பணியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக்
கனியாய் (2)நினைவதென் காரணம் அம்மையே
(1) தனியா
(2) நினைந்தென்

1253

அம்மனை அம்மை அரிவை மனோன்மனி
செம்மனை செய்து திருமங்கை யாய்நிற்கும்
இம்மனை செய்த (1)இந்நில மங்கையும்
அம்மனை யாகி அமர்ந்துநின் றாளே
(1) இருநில

1254

அம்மையும் அத்தனும் அன்புற்ற தல்லது
அம்மையும் அத்தனு மாரறி வாரென்னை
அம்மையோ டத்தனும் யானும் உடனிருந்
தம்மையோ டத்தனை யான்புரிந் தேனே

9: ஏரொளிச் சக்கரம்

1255

ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம்
ஏரொளி யக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கர (1)மந்நடு வன்னியே
(1) மன்னிடு

1256

வன்னி யெழுத்தவை மாபலம் உள்ளன
வன்னி யெழுத்தவை வானுற ஒங்கின
வன்னி யெழுத்தவை மாபெருஞ் சக்கரம்
வன்னி யெழுத்திடு வாறது சொல்லுமே

1257

சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாஞ்
சொல்லிடு மப்பதி யவ்வெழுத் தாவன
சொல்லிடு நூறொடு நாற்பத்து நாலுரு
சொல்லிடு சக்கர மாய்வரு மேலதே

1258

மேல்வரும் விந்துவு மவ்வெழுத் தாய்விடும்
மேல்வரு நாதமும் ஒங்கும் எழுத்துடன்
மேல்வரு மப்பதி யவ்வெழுத் தேவரின்
மேல்வரு சக்கர மாய்வரு ஞாலமே

1259

ஞாலம தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடு மப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்த தெழுத்தே

1260

விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்

விரிந்த எழுத்தது சக்கர மாக
விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே

1261

அப்பது வாக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ்வன லாயிடும்
அப்பினில் அப்புறம் மாருத மாயெழ
அப்பினில் அப்புறம் ஆகாச மாமே

1262

ஆகாச அக்கர மாவது சொல்லிடில்
ஆகாச அக்கரத் துள்ளே எழுத்தவை
ஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம்
ஆகாச அக்கர மாவ தறிமினே

1263

அறிந்திடுஞ் சக்கரம் (1)ஐயஞ்சு விந்து
அறிந்திடுஞ் சக்கர நாத முதலா
அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி யோர்க்கும்
அறிந்திடும் அப்பக லோனிலை யாமே
(1) ஐயைந்து

1264

அம்முதல் ஆறுமவ் வாதி எழுத்தாகும்
அம்முதல் ஆறுமவ் வம்மை எழுத்தாகும்

(1)இம்முதல் நாலும் (2)இருந்திடு வன்னியே
இம்முத லாகும் எழுத்தவை எல்லாம்
(1) அம்முதல்
(2) இருநடு

1265

எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்தவை யாறது வந்நடு வன்னி
எழுத்தவை யந்நடு வச்சுட ராகி
எழுத்தவை தான்முதல் அந்தமு மாமே

1266

அந்தமும் ஈறு முதலா னவையற
அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப்பதின் முன்றில் அமர்ந்தபின்
அந்தமும் இந்துகை யாருட மானதே

1267

ஆவின மானவை முன்னூற் றறுபது
மாவின மப்பதி னைந்தின மாயறு
மாவின மப்பதி னெட்டுட னாயறு
மாவின மக்கதி ரோன்வர வந்தே

1268

வந்திடும் ஆகாசம் ஆறது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்பதி ராசியும்

வந்திடு நாளது முன்னூற் றறுபதும்
வந்திடு ஆண்டு வகுத்துறை யவ்வியே

1269

அவ்வின முன்றுமவ் வாடது வாய்வருங்
(1)கெவ்வின முன்றுங் கிளர்தரு வேரதாஞ்
சவ்வின முன்றுந் தழைத்திடுந் தண்டதாம்
இவ்வின முன்றும் இராசிக ளெல்லாம்
(1) எவ்வின

1270

இராசியுட் சக்கரம் எங்கும் நிறைந்தபின்
இராசியுட் சக்கர மென்றறி விந்துவாம்
இராசியுட் சக்கர நாதமும் ஒத்தபின்
இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே

1271

நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெலாம்
நின்றிடு நாதமும் ஒங்கும் எழுத்துடன்
நின்றிடு மப்பதி யவ்வெழுத் தேவரில்
நின்றிடு மப்புறந் தாரகை யானதே

1272

தாரகை யாகச் சமைந்தது சக்கரந்
தாரகை மேலோர் தழைத்தது பேரொளி
தாரகை சந்திரன் நற்பக லோன்வரத்

தாரகை தாரகை (1)தாரகை கண்டதே
(1) யானது காணுமே

1273

கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாங்
கண்டிடு நாதமுந் தன்மேல் எழுந்திடக்
கண்டிடு வன்னிக் கொழுந்தன வொத்தபின்
கண்டிடு மப்புறங் காரொளி யானதே

1274

காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும்
பாரொளி நீரொளி சாரொளி காலொளி
வானொளி ஒக்க வளர்ந்து கிடந்துபின்
நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே

1275

நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்
நின்றவீவ் வண்ட நிலைபெறக் கண்டிட
நின்றவீவ் வண்டமு முல மலமொக்கும்
நின்றவீவ் வண்டம் பலமது விந்துவே

1276

விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விரையதாம்
விந்திற் குறைந்திடு நாதம் எழுந்திடில்
விந்துவை எண்மடி கொண்டது வீசமே

1277

வீசம் இரண்டுள நாதத் தெழுவன
வீசமும் ஒன்று விரைந்திடு மேலுற
வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே

1278

விரிந்தது விந்துவுங் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத் தளவினில்
விரிந்தது ஷட்கட்ட எட்டெட்டு மாகில்
விரிந்தது விந்து விரையது வாமே

1279

விரையது விந்து விளைந்தன எல்லாம்
விரையது விந்து விளைந்த உயிரும்
விரையது விந்து விளைந்தவிஞ் (1)ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் (2)தாளே
(1) ஞானம்
(2) தானே

1280

விளைந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விளைந்த எழுத்தது சக்கர மாக
விளைந்த எழுந்தவை மெய்யினுள் நிற்கும்
விளைந்த எழுந்தவை மந்திர மாமே

1281

மந்திரஞ் சக்கர மானவை சொல்லிடில்
தந்திரக் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாம்
தந்திரத் துள்ளு மிரேகையில் ஒன்றில்லை
பந்தம தாகும் பிரணவம் உன்னிடே

1282

உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை
தன்னிட் டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப்
பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே

1283

பார்க்கலு மாகும் பகையறு சக்கரங்
காக்கலு மாகுங் கருத்தில் தடமெங்கும்
நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள்
ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே

1284

அறிந்திடுஞ் சக்கர மாதி யெழுத்து
விரிந்திடுஞ் சக்கர மேலெழுத் தம்மை
பரிந்திடுஞ் சக்கரம் பாராங்கி நாலும்
குவிந்திடுஞ் சக்கரம் கூறலு மாமே

1285

கூறிய சக்கரத் துள்ளெழு மந்திரம்
மாறியல் பாக அமைந்து விரிந்திடுத்
தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண
மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே

1286

மதித்திடும் அம்மையும் மாமாது மாகும்
மதித்திடும் அம்மையு மங்கனல் ஒக்கும்
மதித்தங் கெழுந்தவை காரண மாகில்
கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே

1287

கூடிய தம்பனம் மாரணம் வசியம்
ஆடியல் பாக அமைந்து செறிந்திடும்
பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்
தேடியுள் ளாகத் தெளிந்துகொள் வார்க்கே

1288

தெளிந்திடுஞ் சக்கர முலத்தி னுள்ளே
அளிந்த வகாரத்தை யந்நடு வாக்கிக்
(1) குளிர்ந்த வரனைக் கூடியுள் வைத்து
வளிந்தவை யங்கெழு நாடிய காலே
(1) குளிர்ந்த வரவினைக்

1289

காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்

ஆலித் தெழுந்தமைந் தூறி எழுந்ததாய்ப்
பாலித் தெழுந்து பகையற நின்றபின்
மாலுற்ற மந்திர மாறிக்கொள் வார்க்கே

1290

கொண்ட இம் மந்திரங் கூத்தன் எழுத்ததாய்ப்
பண்டையுள் நாவிற் பகையற விண்டபின்
(1)மன்றுள் நிறைந்த மணிவிளக் காயிடும்
இன்றும் இதயத் தெழுந்து நமவெனே
(1) மன்று

10: வயிரவச் சக்கரம்

1291

அறிந்த பிரதமையோ டாறு மறிஞ்சு
அறிந்தவச் சத்தமி மேலிவை குற்றம்
அறிந்தவை யொன்றுவிட் டொன்றுபத் தாக
அறிந்த வலமது வாக நடவே

1292

நடந்து வயிரவன் சூல கபாலி

கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த வயிரது வண்ணும் பொழுது
படர்ந்த வடல்கொடு பந்தாட லாமே

1293

ஆமேவப் பூண்டரு ளாதி வயிரவன்
ஆமே கபாலமுஞ் சூலமுங் கைகொண்டங்
காமே தமருக பாசமுங் கையது
வாமே சிரத்தொடு வாளது காயே

1294

கையவை யாறுங் கருத்துற நோக்கிடு
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்யரு ளத்தில் துளங்குமெய் யுற்றதாய்ப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே

1295

பூசனை செய்யப் பொருந்தியோ ராயிரம்
பூசனை (1)செய்ய மதுவுட னாடுமால்
பூசனை சாந்து சவாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே
(1) செய்யு

1296

வேண்டிய வாறு கலகமு மாயிடும்
வேண்டிய ஆறிணுண் மெய்யது பெற்றபின்

வேண்டிய வாறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகுங் கருத்தே

11: சாம்பவி மண்டலச் சக்கரம்

1297

சாம்பவி மண்டலச் சக்கரஞ் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேல்தாங்
காண்பதந் தத்துவ நாலுள் நயனமும்
நாம்பதங் கண்டபின் நாடறிந் தோமே

1298

(1)நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக்
கோடற வீதியுங் கொடர்ந்துள் இரண்டழி
பாடறி பத்துடன் ஆறு நடுவீதி
ஏடற நாலைந் திடவகை யாமே
(1) நடரி

1299

நாலைந் திடவகை யுள்ளதோர் மண்டலம்
நாலுநல் வீதியுள் நல்ல இலிங்கமாய்
நாலுநற் கோணமும் நன்னா லிலிங்கமாய்

நாலுநற் பூநடு நண்ணலவ் வாறே

1300

ஆறிரு பத்துநா லஞ்செழுத் தஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறி நிருமல சிவாய நமவேன்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே

1301

குறைவதும் இல்லை குரைகழற் கூடு
மறைவது மாரண மவ்வெழுத் தாகித்
திறமது வாகத் தெளியவல் லார்க்கு
இறவில்லை என்றென் றியம்பினர் காணே

1302

காணும் பொருளுங் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமுந் தானாகக்
காணுங் கனகமுங் காரிகை யாமே

1303

ஆமே எழுத்தஞ்சு மாம்வழி யேயாகப்
போமே யதுதானும் போம்வழி யேபோனால்
நாமே நினைத்தன செய்யலு மாகும்
பார்மேல் ஒருவர் பகையில்லை தானே

1304

பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை (1)நாணாளும் நன்மைக ளாகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானுஞ் சலமது வாமே
(1) நாளும்

1305

ஆரும் உரைசெய்ய லாமஞ் செழுத்தாலே
யாரும் அறியாத ஆனந்த ரூபமாம்
பாரும் விசும்பும் பகலும் மதியதி
(1)ஊனும் உயிரும் உணர்வது வாமே
(1) ஊரும்

1306

உணர்ந்தெழு மந்திரம் ஒமெனும் உள்ளே
அணைந்தெழு மாங்கத னாதிய தாகுங்
குணர்ந்தெழு சூதனுஞ் சூதியங் கூடிக்
கணந்தெழுங் காணுமக் காழுகை யாலே

12: புவனாபதி சக்கரம்

1307

ககராதி யோரைந்துங் காணிய பொன்மை
அகராதி யோரா றரத்தமே போலும்
சகராதி யோர்நான்குந் தான்சுத்த வெண்மை
ககராதி முவித்தை காமிய முத்தியே

1308

ஓரில் இதுவே உரையும் இத் தெய்வத்தைத்
தேரிற் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோண மனமின்ப முத்தியுந்
தேரில் அறியுஞ் சிவகாயந் தானே

1309

ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே
யாகம் பராவித்தை யாமுத்தி சித்தியே
ஏகம் பராசத்தி யாகச் சிவகுரு
யோகம் பராசக்தி உண்மைஎட் டாமே

1310

எட்டா கிய(1)சத்தி எட்டாகும் யோகத்துத்
(2)கட்டாகு நாதாந்தத் தெட்டுங் கலப்பித்த
தொட்டாத விந்துவுந் தானற் றொழிந்தது
கிட்டா தொழிந்தது கீழான முடர்க்கே
(1) சித்தி
(2) கட்டாதி

1311

ஏதும் பலமா மியந்திரா சந்நடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங்கெடச் செம்பிற் சட்கோணந் தானிட்டே

1312

சட்கோணந் தன்னில் ஸ்ரிம்ஹிரீம் தானிட்டு
அக்கோண மாறின் தலையில்ரீங் காரமிட்
டெக்கோண முஞ்சூழ எழில்வட்டம் இட்டுப்பின்
மிக்கீரெட் டக்கர மம்முதன் மேலிடே

1313

இட்ட (1)இதழ்கள் இடையந் தரத்திலே
அட்டஹவ் விட்டதின் மேலே உவ்விட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்
இட்டுவா மத்தாங் கிரோங்கென்று மேலிடே
(1) இதன்கண்

1314

மேவிய சக்கர மீது வலத்திலே
கோவையடையவேகுரோங்சிரோங் கென்றிட்டுத்
(1)தாவில்ரீங் காரத்தாற் சக்கரஞ் சூழ்ந்து
பூவைப் புவனா பதியைப்பின் பூசியே
(1) தாவிலிரீங்

1315

பூசிக்கும் போது புவனா பதிதன்னை
ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிய பிராணப் பிரதிட்டை யதுசெய்து
தேசற் றிடவே தியான மதுசெய்யே

1316

செய்ய திருமேனி செம்பட் டுடைதானுங்
கையிற் படையங் குசபாசத் தோடபய
வெய்யில் அணிகலன் இரத்தின மாமேனி
துய்ய முடியும் அவயவத்தில் தோற்றமே

1317

தோற்போர்வை நீக்கித் துதித்தடைவிற் பூசித்துப்
பாற்போ னகமந் திரத்தாற் பயின்றேத்தி
நாற்பால நாரதா யாசுவா காஎன்று
சீர்பாகச் சேடத்தை (1)மாற் றிப்பின் சேவியே
(1) மாற் றியபின்

1318

சேவிப் பதன்முன்னே தேவியையுத் வாகனத்தாற்
பாவித் திதய கமலம் பதிவித்தங்
கியாவர்க்கும் எட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் (1)சேமி நினைந்தது தருமே
(1) சேவி

13: நவாக்கரி சக்கரம்

1319

நவாக்கரி சக்கர நானுரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக
நவாக்கரி எண்பத் தொருவகை யாக
நவாக்கரி யக்கிலீ செளமுத லீறே

1320

சௌமுதல் அவ்வொடு ஹௌவுட னாங்கிரீம்
கௌவு ளுமையுளுங் கலந்திரீம் சிரீமென்
றொவ்வில் எழுங்கிலீ மந்திர பாதமாச்
(1)செவ்வள் எழுந்து சிவாய நமவென்னே
(1) செவ்வன்

1321

நவாக்கரி யாவது நானறி வித்தை
நவாக்கரி யுள்ளெழும் நன்மைகள் எல்லாம்
நவாக்கரி மந்திர நாவுளே ஓத
நவாக்கரி சத்தி நலந்தருந் தானே

1322

நலந்தரு ஞானமுங் கல்வியும் எல்லாம்
உரந்தரு வல்வினை யும்மைவிட் (1)டோடிச்
சிரந்தரு தீவினை செய்வ தகற் றி
வரந்தரு சோதியும் வாய்ந்திடுங் காணே
(1) டோடுஞ்

1323

கண்டிடுஞ் சக்கரம் வெள் ளிபொன் செம்பிடை
கொண்டிடும் (1)உள்ளே குறித்த வினைகளை
வென்றிடு மண்டலம் வெற் றி தருவிக்கும்
நின்றிடுஞ் சக்கரம் நினைக்கு மளவே
(1) முன்னே

1324

நினைத்திடு மச்சிரீ மக்கிலீ மீறா
நினத்திடுஞ் சக்கர மாதியு மீறு
நினைத்திடு நெல்லொடு புல்லினை யுள்ளே
நினைத்திடும் அருச்சனை நேர்தரு வாளே

1325

நேர்தரு மத்திரு நாயகி யானவள்
யாதொரு வண்ணம் அறிந்திடும் பொற்பூவை
கார்தரு வண்ணங் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடத்திடு நீயே

1326

நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாங்
கடந்திடுங் காலனும் எண்ணிய நாளும்
(1)படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே
(1) படைந்திடு

1327

அடைந்திடும் பொன்வெள் ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடு மாதி யருளுந் திருவும்
அடைந்திடும் அண்டத் தமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே

1328

அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வாணை முயன்றிடு நீரே

1329

நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பாரணி யும்ஹிரீ முன்ஹிரீமீறாந்
தாரணி யும்புகழ்ந் தையல்நல் லாள்தனைக்
காரணி யும்பொழிற் கண்டுகொள் ளீரே

1330

கண்டுகொள் ளுந்தனி நாயகி தன்னையும்
மொண்டுகொ ளும்முக வசியம தாயிடும்
பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்
நின்றுகொ ளும்நிலை பேறுடை (1)யாளையே
(1) யாளே

1331

பேறுடை யாள்தன் பெருமையை (1)எண்ணிடில்
நாடுடை யார்களும் நம்வச மாகுவர்
மாறுடை யார்களும் வாழ்வது தானிலை
கூறுடை யாளையுங் கூறுமின் நீரே
(1) வேண்டிடில்

1332

கூறுமின் எட்டுத் திசைக்குந் தலைவியை
யாறுமின் அண்டத் தமரர்கள் வாழ்வென
மாறுமின் வையம் வரும்வழி தன்னையுந்
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே

1333

சேவடி சேரச் செறிய இருந்தவர்
நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்
பூவடி யிட்டுப் பொலிய இருந்தவர்
மாவடி காணும் வகையறி வாரே

1334

ஐம்முத லாக வளர்ந்தெழு சக்கர
மைம்முத லாக அமர்ந்திரீ மீறாகும்
(1) அம்முத லாகி யவர்க்குடை யாடனை
மைம்முத லாக வழத்திடு நீயே
(1) ஐம்முத

1335

(1) வழத்திடு நாவுக் கரசிவள் தன்னைப்
பகுத்திடும் வேதமெய் யாகம மெல்லாந்
தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை
முகத்துளும் முன்னெழக் கண்டுகொ ளீரே
(1) வகுத்திடு

1336

கண்ட இச் சக்கரம் நாவில் எழுதிடிற்
கொண்ட இம் மந்திரங் கூத்தன் குறியதா
மன்றினுள் வித்தையு மானுடர் கையதாய்
வென்றிடும் வையக மெல்லியல் மேவியே

1337

மெல்லிய லாகிய மெய்ப்பொருள் ளாள்தனைச்
சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும்
பல்லிய லாகப் பரந்தெழு நாட்பல
நல்லியல் (1) பாலே நடந்திடுந் தானே
(1) பாக

1338

நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாந்
தொடர்ந்திடுஞ் சொல்லொடு சொற்பொருள் தானும்
கடந்திடுங் கல்விக் கரசிவ ளாகப்
படர்ந்திடும் பாரிற் பகையில்லை தானே

1339

பகையில்லை கௌமுத லையது வீறா
நகையில்லை சக்கர நன்றறி வார்க்கு
மிகையில்லை சொல்லிய (1)பல்லுரு வெல்லாம்
வகையில்லை யாக வணங்கிடுந் தானே
(1) பல்லுயி ரெல்லாம்

1340

வணங்கிடுந் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடு நல்லுயி ரானவை யெல்லாங்
கலங்கிடுங் காம வெகுளி மயக்கந்
துலங்கிடுஞ் சொல்லிய சூழ்வினை தானே

1341

தானே கழறித் தணியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையுந்
தானே வணங்கித் தலைவனு மாமே

1342

ஆமே யனைத்துயி ராகிய அம்மையுந்
தாமே சகலமும் ஈன்ற அத் தையலும்
ஆமே யவளடி போற் றி வணங்கிடிற்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே

1343

புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடுங்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
(1) அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே
(1) புண்ணிய

1344

தானது கம்மிநீக் கௌவது ஈறாம்
நானது சக்கர நன்றறி வார்க்கெலாம்
கானது கன்னி கலந்த பராசத்தி
கௌது வையங் கிளரொளி யானதே

1345

ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரிற்
களிக்கும் இச் சிந்தையிற் காரணங் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வமுண் டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே

1346

அறிந்திடுஞ் சக்கரம் அருச்சனை யோடே

எறிந்திடும் வையத் (1)திடரவை காணின்
மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யும்
பொறிந்திடுஞ் சிந்தை புகையில்லை தானே
(1) திடர்வகை

1347

புகையில்லை சொல்லிய பொன்னொளி யுண்டாங்
குகையில்லை கொல்வ திலாமையி னாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாஞ்
சிகையில்லை சக்கரஞ் சேர்ந்தவர் தாமே

1348

சேர்ந்தவர் என்றுந் திசையொளி யானவர்
காய்ந்தெழு மேல்வினை காண்கி லாதவர்
பாய்ந்தெழும் உள்ளொலி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே

1349

ஒளியது ஹேளமுன் கிரீமது ஈறாங்
களியது சக்கரங் கண்டறி வார்க்குத்
தெளிவது ஞானமுஞ் சிந்தையுந் தேறப்
(1)பணிவது பஞ்சாக் கரமது வாமே
(1) பளியது

1350

ஆமே சதாசிவ நாயகி யானவள்

ஆமே அதோமுகந் துள்ளறி வானவள்
ஆமே சுவையொளி யூறோசை (1)கண்டவள்
ஆமே யனைத்துயிர் தன்னுளு மாமே
(1) நாற்றம்

1351

தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்
டென்னுளு மாகி இடம்பெற நின்றவள்
மண்ணுளும் நீரனல் காலுளும் வானுளுங்
கண்ணுளும் மெய்யுளுங் காணலு மாமே

1352

காணலு மாகுங் கலந்துயிர் செய்வன
காணலு மாகுங் கருத்து ளிருந்திடிற்
காணலு மாகுங் கலந்து வழிசெயக்
காணலு மாகுங் கருத்துற நில்லே

1353

நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டிடும் உள்ளங் கலந்தெங்குத் தானாகக்
கொண்டிடும் வையங் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே

1354

மெய்ப்(1)பொரு ளௌமுதல் ஹௌவது ஈறாக்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரந்

தற்பொரு ளாகச் சமைந்தமு தேஸ்வரி
நற்பொரு ளாக நடுவிருந் தாளே
(1) பொருள் வெளமுதல்

1355

தாளதி னுள்ளே சமைந்தமு தேஸ்வரி
காலது கொண்டு கலந்தூற வீசிடில்
நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
கேளது காயமுங் கேடில்லை காணுமே

1356

கேடில்லை காணுங் கிளரொளி கண்டபின்
நாடில்லை காணும் நாண்முத லற்றபின்
மாடில்லை காணும் வரும்வழி கண்டபின்
காடில்லை காணுங் கருத்துற் றிடத்துக்கே

1357

உற் றிட மெல்லாம் உலப்பில்பா ழாக்கிக்
கற் றிட மெல்லாங் கடுவேளி யானது
மற் றிட மில்லை வழியில்லை தானில்லை
சற் றிட மில்லை சலிப்பற நின்றிடே

1358

நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் (1)உள்ளம் நினைத்தவை தானொக்கும்
நின்றிடுஞ் சத்தி நிலைபெறக் கண்டிட

நின்றிடும் மேலை விளக்கொளி தானே
(1) முன்னம்

1359

விளக்கொளி ஸௌமுத ஸௌவது ஈறா
விளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும்
விளக்கொளிச் யாகிய மின்கொடி யானை
விளக்கொளி யாக விளங்கிடு நீயே

1360

விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடு மெல்லிய லானது வாகும்
விளங்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே

1361

தானே வெளியென எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளியது வானவள்
தானே சகலமு மாக்கி (1) அழித்தவள்
தானே யனைத்துள அண்ட சகலமே
(1) அளித்தவள்

1362

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்

குண்டத்தி னுள்ளே குணம்பல காணினுங்
கண்டத்தில் நின்ற கலப்பறி யார்களே

1363

கலப்பறி யார்கடல் சூழல கெல்லாம்
உலப்பறி யாருட லோடுயிர் தன்னைச்
சிலப்பறி யார்சில தேவரை நாடித்
தலைப்பறி யாகச் சமைந்தவர் (1)தானே
(1) தாமே

1364

தானே எழுந்த அச் சக்கரஞ் சொல்லிடின
மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்
தேனே யிரேகை திகைப்புற ஒன்பதில்
தானே கலந்த வரையெண்பத் தொன்றுமே

1365

ஒன்றிய சக்கரம் ஒதிடும் வேளையில்
வென்றிகொள் மேனிமதிவட்டம் பொன்மையாங்
கன்றிய ரேகை கலந்திடுஞ் செம்மையில்
என்றிய லம்மை எழுத்தவை பச்சையே

1366

ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய
வாய்ந்த இப் பெண்ணெண்பத் தொன்றில் நிரைத்தபின்
காய்ந்தவி நெய்யுட் கலந்துடன் ஒமமு

(1)மாந்தலத் தாமுயி ராகுதி பண்ணுமே
(1) மாய்ந்த வியாயிர மாகுதி பண்ணே

1367

பண்ணிய பொன்னைப் பரப்பற நீபிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்தபின்
துண்ணென நேயநற் சேர்க்கலு மாமே

1368

ஆகின்ற சந்தனங் குங்குமங் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகுநெய்
ஆகின்ற கற்பூர மாகோ சன்நீருஞ்
சேர்கின்ற ஒன்பதுஞ் சேரநீ வைத்திடே

1369

வைத்திடும் பொன்னுடன் மாதவ நோக்கிடிற்
கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத்
தச்சிது வாகச் சமைந்த இம் மந்திரம்
அர்ச்சனை யாயிரம் ஆயிரஞ் சிந்தியே

1370

சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தை கரங்கள் இருமுன்றும் உள்ளது
பந்தமா சூலம் படைபாசம் வில்லம்பு
முந்தை கில்மெழ முன்னிருந் தாளே

1371

இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர்
இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்
இருந்தனர் சூழ எதிர்(1)சக் கரத்தே
இருந்த கரமிரு வில்லம்பு கொண்டே
(1) சக்கரமாய்

1372

கொண்ட கனகங் குழைமுடி யாடையாய்க்
கண்ட இம் முத்தங் கனல்திரு மேனியாய்ப்
புண்டமர் சோதிப் படரித ழானவள்
உண்டங் கொருத்தி உணரவல் லாருக்கே

1373

உணந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கிற்
கலந்திருந் தெங்குங் கருணை பொழியும்
மணந்தெழும் ஓசை யொளியது காணுந்
தணந்தெழு சக்கரந் தான்தரு வாளே

1374

தருவழி யாகிய தத்துவ ஞானங்
குருவழி யாகுங் குணங்களுள் நின்று
கருவழி யாகுங் கணக்கை யறுத்துப்
பெருவழி யாக்கும் பேரொளி தானே

1375

பேரொளி யாய பெரிய (1)பெருஞ்சுடர்
சீரொளி யாகித் திகழ்தரு நாயகி
காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம்
பாரொளி யாகிப் பரந்துநின் றாளே
(1) மலர்நடுச்

1376

பரந்த கரம் இரு பங்கயம் ஏந்திக்
குவிந்த கரமிரு கொய்தளிர்ப் பாணி
பரிந்தருள் கொங்கைகண் முத்தார் பவளம்
இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே

1377

மணிமுடி பாதஞ் சிலம்பணி மங்கை
அணிபவ ளன்றி யருளில்லை யாகுந்
தணிபவர் நெஞ்சினுள் தன்னரு ளாகிப்
பணிபவர்க் கன்றோ பரகதி யாமே

1378

பரந்திருந் துள்ளே அறுபது சத்தி
கரந்தன கன்னிகள் அப்படி சூழ
மலர்ந்திரு கையின் மலராவை (1)ஏந்தச்
சிறந்தவர் ஏத்துஞ் சிநீம்தன மாமே
(1) ஏந்திச்

1379

தனமது வாகிய தையலை நேக்கி
மனமது வோடி மரிக்கிலோ ராண்டிற்
கனமவை யற்றுக் கருதிய நெஞ்சந்
தினகர னாரிட செய்திய தாமே

1380

ஆகின்ற முலத் தெழுந்த முழுமலர்
போகின்ற பேரொளி யாய மலரதாய்ப்
போகின்ற பூரண மாக நிறைந்தபின்
சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே

1381

ஆகின்ற மண்டலத் துள்ளே அமர்ந்தவள்
ஆகின்ற ஐம்பத் தறுவகை யானவள்
ஆகின்ற ஐம்பத் தறுசத்தி நேர்தரு
ஆகின்ற ஐம்பத் தறுவகை சூழவே

1382

சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமாய்
ஆங்கணி முத்தம் அழகிய மேனியுந்
தாங்கிய கையவை தார்கிளி ஞானமாய்
(1) ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே
(1) ஏந்துங்

1383

பாசம தாகிய வேரை யறுத்திட்டு
நேசம தாக (1)நினைத்திரு மும்முளே
நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டிற்
காசினி மேலமர் கண்ணுத லாகுமே
(1) நினைந்திடு

1384

கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி
பண்ணுறு நாதம் பகையற நின்றிடில்
விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்கார
மண்ணுடை நாயகி மண்டல மாகுமே

1385

மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக்
கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும்
விண்டகத் துள்ளே விளங்கி வருதலால்
தண்டகத் துள்ளவை தாங்கலு மாமே

1386

தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்
தோங்கி எழுங்கலைக் குள்ளுணர் (1)வானவள்
ஏங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திட
வாங்கிய நாதம் வலியுட னாகுமே
(1) வானவன்

1387

நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம்
பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே

1388

அன்றிரு கையில் அளந்த பொருள்முறை
இன்றிரு கையில் எடுத்தவேண் குண்டிகை
மன்றது காணும் வழியது வாகவே
கண்டங் கிருந்தவர் காரணி காணுமே

1389

காரணி சத்திகள் ஐம்பத் (1)திரண்டெனக்
காரணி கன்னிகள் ஐம்பத் திருவராய்க்
காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்குங்
காரணி தன்னரு ளாகிநின் றாளே
(1) திரண்டுடன்

1390

நின்ற இச் சத்தி நிலைபெற நின்றிடிற்
கண்ட இவ் வன்னி கலந்திடும் ஓராண்டிற்
கொண்ட விரதநீர் குன்றாமல் நின்றிடின்
மன்றினி லாடு மணியது காணுமே

1391

கண்ட இச் சத்தி இருதய பங்கயங்

கொண்ட இத் தத்துவ நாயகி யானவள்
பண்டையவ் வாயுப் பகையை யறுத்திட
இன்றென் மனத்துள் இனிதிருந் தாளே

1392

இருந்தவிச் சத்தி இருநாலு கையிற்
பரந்த இப் பூங்கிளி பாச மழுவாள்
கரந்திடு கேடகம் வில்லம்பு கொண்டங்
குரந்தங் கிருந்தவள் கூத்துகந் தாளே

1393

உகந்தனள் பொன்முடி முத்தார மாகப்
பரந்த பவளமும் பட்டாடை சாத்தி
மலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்து
தழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே

1394

பச்சை இவளுக்கு பாங்கிமார் (1)ஆறெட்டு
கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலாற்
கச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய்
எச்ச விடைச்சி இனிதிருந் தாளே
(1) ஆறெட்டுக்

1395

தாளதி னுள்ளே (1)தாங்கிய சோதியைக்
காலது வாகக் கலந்துகொள் என்று

மாலது வாக வழிபாடு செய்துநீ
பாலது போலப் பரந்தெழு விண்ணிலே
(1) தயங்கிய

1396

விண்ணமர் நாபி இருதய மாங்கிடைக்
கண்ணமர் கூபங் கலந்து வருதலாற்
பண்ணமர்ந் தாதித்த மண்டல மானது
தண்ணமர் கூபந் தழைத்தது காணுமே

1397

கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள
தாபத்துச் சத்தி தயங்கி வருதலால்
ஆபத்துக் கைகள் அடைந்தன நாலைந்து
பாசம் அறுக்கப் பரந்தன சூலமே

1398

சூலந்தண் டொள்வாள் சுடர்பறை ஞானமாய்
வேலம்பு தமருக மாகிளி விற்கொண்டு
காலம்பூப் பாசம் மழுகத்தி (1)கைக்கொண்டு
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே
(1) யைக்கொண்டு

1399

எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்
எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராம்

எண்ணிய பூவித முள்ளே யிருந்தவள்
எண்ணிய எண்ணங் கடந்துநின் றாளே

1400

கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்தணி முத்து பவளங்கச் சாகப்
படர்ந்தல்குற் பட்டாடை பாதச் சிலம்பு
மடந்தை சிறியவள் வந்துநின் றாளே

1401

நின்ற இச் சத்தி நிரந்தர மாகவே
கண்டிடு மேரு வணிமாதி தானாகிப்
பண்டைய வானின் பகட்டை யறுத்திட்
டொன்றிய தீபம் உணர்ந்தார்க் குண்டாமே

1402

(1) உண்டோர் அதோமுகம் உத்தம மானது
கண்ட இச் சத்தி சதாசிவ நாயகி
கொண்ட முகமைந்து கூறுங் கரங்களும்
ஒன்றிரண் டாகவே முன்றுநா லானதே
(1) உண்டா மதோமுகம்

1403

நன்மணி சூலங் கபாலங் கிளியுடன்
பன்மணி நாகம் மமுகத்தி பந்தாகுங்
கன்மணி தாமரைக் கையில் தமருகம்

பொன்மணி பூணாரம் பூசனை யானதே

1404

பூசனைச் சத்திகள் எண்ணைவர் சூழவே
நேசவள் கன்னிகள் நாற்பத்து நேரதாய்க்
காசினிச் சக்கரத் துள்ளே கலந்தவள்
மாசடை யாமல் மகிழ்ந்திருந் தார்களே

1405

தாரத்தி னுள்ளே தங்கிய சோதியைப்
பாரத்தி னுள்ளே பரந்துள் எழுந்திட
நேரது வொன்றிநின் றெண்ணு மனோமயங்
காரது போலக் கலந்தெழு மண்ணிலே

1406

மண்ணில் எழுந்த (1)அகார உகாரங்கள்
விண்ணில் எழுந்து சிவாய நமவென்று
கண்ணில் எழுந்தது காண்பரி தன்றுகொல்
கண்ணில் எழுந்தது காட்சி தரஎன்றே
(1) மகர வகரங்கள்

1407

என்றங் கிருந்த அமுத கலையிடைச்
சென்றங் கிருந்த அமுத பயோதரி
கண்டங் கரமிரு வெள் ளிபொன் மண்ணடை
கொண்டங் கிருந்தது வண்ணம் அமுதே

1408

அமுதம தாக அழகிய மேனி
படிகம தாகப் பரந்தெழு முள்ளே
குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெமுதம தாகிய கேடிலி தானே

1409

கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும்
நாடிலி கன்னிகள் நாலொன் பதின்மரும்
பூவிலி பூவிதழ் உள்ளே யிருந்திவர்
நாளிலி தன்னை நணுகிநின் றார்களே

1410

நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியுங்
கண்டது சோதி கருத்துள் இருந்திடக்
கொண்டது வோராண்டு கூடி வருகைக்கு
விண்டவெள காரம் விளங்கின அன்றே

1411

விளங்கிடு வானிடை நின்றவை யெல்லாம்
வணங்கிடு மண்டலம் மன்னுயி ராக
நலங்கிளர் நன்மைகள் நாரண னொத்துச்
சுணங்கிடை (1)நின்றிவை சொல்லு மாமே
(1) நின்றவை

1412

ஆமே அதோமுக மேலே அமுதமாய்த்
தாமே யுகாரந் தழைத்தெழுஞ் சோமனுங்
காமேல் வருகின்ற கற்பக மானது
பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே

1413

பொற்கொடி யாளுடைப் பூசனை செய்திட
அக்களி யாகிய ஆங்காரம் (1)போயிடும்
மற்கட மாகிய மண்டலந் தன்னுளே
பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே
(1) போய்விடும்

1414

பேதை யிவளுக்குப் பெண்மை அழகாகுந்
தாதை யிவளுக்குத் தானுவு மாய்நிற்கும்
மாதை யவளுக்கு மண்ணுந் திலகமாய்க்
கோதையர் சூழக் குவிந்திடங் காணுமே

1415

குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர்
நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்
பரந்திக ழாகிய பங்கயத் துள்ளே
இருந்தனர் காணும் இடம்பல கொண்டே

1416

கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக்
கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது
பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால்
இன்றென் மனத்துளே இல்லடைந் தாளுமே

1417

இல்லடைந் தானுக்கும் இல்லாத தொன்றில்லை
இல்லடைந் தானுக் கிரப்பது தானில்லை
இல்லடைந் தானுக் கிமையவர் தாமொவ்வார்
இல்லடைந் தானுக்கு இல்லாதில் லானையே

1418

ஆனை மயக்கும் அறுபத்து நாற்றறி
ஆனை யிருக்கும் அறுபத்து நாலொளி
ஆனை யிருக்கும் அறுபத்து நாலறை
ஆனையுங் கோடும் அறுபத்து நாலிலே

நாலாந் தந்திரம் முற் றிற்று

திருச்சிற்றம்பலம்

Send corrections To saran@geocities.com

www.shaivism.org